

தேசியத் தலைவரின் 50 வது அகவையின் சிறப்பு மலர்



உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
World Tamil Coordinating Committee



தமிழ் அகாடமி
Tamil Language Archive

உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
The United States
of America

தேசியத் தலைவரின் 50வது அகவையின் சிறப்புமலர்



தமிழ் ஆவணக்காப்பகம்
Tamillelam Archive



தேசியத் தலைவரின்
50வது அகவையின்
சிறப்புமலர்



உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
World Tamil Coordinating Committee
ஐக்கிய அமெரிக்கா - The United States of America



தமிழ் ஆய்வுக்காப்பகம்
Tamillelam Archive



வாசல்

பிரபாகரன் என்றால் -

கட்டுக்கோப்பும் கண்ணியமும் மிக்க தலைமைத்துவத்தின் வழிகாட்டி!

எதிரிகளும், உலகப் போரியல் விற்பன்னர்களும் வியக்கும் இராணுவ சாதனைகளின் மூலவேர்!

பயந்து, ஒடுங்கி, அடங்கி -

அடிமை மனோபவத்திற்குள் புதைந்து போய்கிடந்த தமிழினத்தைப் பார்த்து அடுத்தவர்கள் பயப்படும் ஒரு புதுயுகத்தைப் பிறப்பித்த சிருஷ்டிகர்த்தா!

தமிழினத்திற்கு -

உலக அரங்கில் ஓர் அரசியல் அடையாளத்தை ஏற்படுத்திய பெருந்தலைவன்!

சாதி எனவும், கட்சி எனவும் பிளவு பட்டு -

முரண்பட்டுச் சிதறிக்கிடந்த தமிழீழ மக்களைக் கூட்டிச் சேர்த்து - இறுகிய ஓரினமாக நிமிர்த்திய தேசியத் தலைவன்.

இந்த ஆண்டு - 2004-நவம்பர் 26ஆம் திகதி,

அந்த வரலாற்றுத் தலைவனின் ஐம்பதாவது பிறந்தநாள்.

அவரது பிறந்த நாளைச் சிறப்பிக்கும் உலகெலாம் பரந்து வாலும் தமிழீழ மக்களோடு அமெரிக்கா வாழ் தமிழ் மக்களும் இணைந்து கொள்ளுகின்றார்கள்.

50 ஆவது அகவை காணும் அந்தப் பெருமகன், இன்னும் பல்லாண்டு வாழ்த்து,

தமிழினத்தை நல்வாழ்வினதும் - வெற்றியினதும் - சிகரத்தை நோக்கி

வழிநடத்திச் செல்ல வேண்டுமென

அமெரிக்கா வாழ் தமிழர்கள் எல்லோருடைய சார்பிலும் -

உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு வாழ்த்தி,

இந்த வாழ்த்து எட்டை வெளியிடுகின்றது.

நன்றி

உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு,
ஐக்கிய அமெரிக்கா.



தமிழ்நில ஆய்விணைக்காப்பகம்
Tamillelam Archive



தமிழ் ஆய்வுக்காப்பகம்
Tamillelam Archive



உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

World Tamil Coordinating Committee

ஐக்கிய அமெரிக்கா - The United States of America

மையப்பணிமனை
நியூ யோர்க்
20.11.2004

வரலாறு மனிதர்களைப் பிறப்பித்துக்கொண்டேயிருக்கின்றது.

அனால் -

சிலமனிதர்கள் தான் வரலாற்றைப் படைக்கப் பிறப்பெடுக்கின்றார்கள்.

'பிரபாகரன்' என்பது இன்று ஒரு தனிமனிதனின் பெயர் அல்ல.

அது ஒரு வரலாற்றின் பெயர்:

அந்த மனிதரே படைக்கின்ற வரலாற்றின் பெயர்.

தமிழ்த் தேசிய இனத்தின் -

இன்றைய கால வரலாற்றினதும், இனி வரும் கால வரலாற்றினதும் பெயர்.

'பிரபாகரன்' என்றால் -

அடிமை மனோபாவத்திற்குள் புதைந்து கிடந்த தமிழினம்-

கௌரவமும், கர்வமும் மிக்க இனமாக நிமிர்ந்தெழுந்த வரலாறு!

வரலாறு என்பது வளர்ந்தே செல்வது -

அது முடிவற்றது:

இல்லாமையற்றது.

'பிரபாகரன்' என்பது முதிர்ந்தே செல்வது-

அது அகவையற்றது:

முதுமையற்றது.

மூல விதையென உன்னையே இட்டு - தமிழினத்தின்

வீர வரலாறென உருவெடுக்கும் தலைவா!

கோல அழகென உயர்வோடு வாழ்வாய் -

தமிழ்மத்தின்,

நிழலாக -

பலமாக -

கம்பீரமாக!

The Voice of Tamils from the Land of Liberty



தமிழீழ ஆவணக்காப்பகம்
Tamileelam Archive



WORLD TAMIL ART & CULTURAL SOCIETY

உலகத் தமிழர் கலை பண்பாட்டுக் கழகம்

TEL: 718-657-9463 FAX: 718-523-7399 EMAIL: WTCCUSA@VERIZON.NET
170-10 CEDARCROFT ROAD, SUITE 1B, JAMAICA, NY 11432, USA

முப்பது முக்கோடி தேவர்கள் பூச்சொரிய
மாளீர் வேங்கைகள் வாழ்த்துரைக்க
நிந்தன் மறப் படையணிகள் வீர முழக்கங்களின்
மத்தியில் மலர்ந்துள்ள உமது 50வது அகவையில்
நாமும் உம் உறவுகளாய் வாழ்த்துகிறோம் மனதார - வணக்கம்

அரிது அரிது தமிழீழ மாந்தராய் பிறப்பது அரிது
அதனிலும் அரிது பிரபாகரன் காலத்தில் பிறப்பது
இப்படியாக சங்கம் வளர்த்த தமிழ் வாழ்த்தும் நாள்
வெகு தொலைவில் இல்லை - அரிதான
உம்காலத்தில் பிறந்த நாம் உமை வாழ்த்த
இதைத் தவிர வார்த்தைகள் இல்லை - வணக்கம்

வல்லாதிக்க வெறியர்களை ஒழிக்கவென
வல்லவையில் உதித்த உத்தமனே - வணக்கம்

வரும் பகையெல்லாம் துச்சமென துடைத்து
வதம் புரிந்த மாமகனே - வணக்கம்

கொல்வோம் என்று கொளுவேறிய கொடூரர்களின்
கொட்டம் அடக்கிய கோமகனே - வணக்கம்

ஆயிரமாயிரம் உன் வீரமறவர்கள் களத்தில் தம்
உயிர்களை ஈகம் செய்த போது தளராத தலைவனே
துரோகிகள் உம்மை சூழ்ந்த காலத்திலும் புண்ணகையோடு
சதிகளை எதிர் கொண்டு முறியடித்த மறவனே
உம் பின்னாலும் நாம் எப்போதும் தொடர்வோம்
வெற்றிகள் குனிப்போம், மலரும் தமிழ் ஈழம் மகிழ்வோடு
வாழ்த்தும், உம்மை - வணக்கம்.

TAMILS HAVE THE RIGHT TO SELF-DETERMINATION
தமிழர் ஆவிணுகார்ப்பகம்
Tamilelam Archive



WORLD TAMIL WOMEN ORGANISATION
உலகத் தமிழர் மகளிர் அமைப்பு

TEL: (718) 657-9463 FAX: (718) 523-7399

170-10 CEDARCROFT ROAD, SUIT 1B JAMAICA, NEW YORK 11432 USA

கார்த்திகை 2004

மதிப்புக்குரிய தேசியத் தலைவர் அவர்களே:

வீர சரித்திரம் படைத்து ஈழத் தமிழரின் தேசிய உணர்வைத் தட்டி எழுப்பி ஒன்று திரட்டி ஐம்பது ஆண்டுகளைப் பெருமையுடன் தாண்டும் இந் நாளில் உலகத் தமிழர் மகளிர் அமைப்பின் சார்பில் பல்லாண்டு காலம் வாழ்க என வாழ்த்துவதில் பெருமை அடைகின்றோம்.

தேசியத் தலைவர்கள் உலக அரங்கில் அபூர்வமாகவே தோன்றுகிறார்கள். அமெரிக்காவிற்கு ஒரு வாசிங்டன், இந்தியாவிற்கு ஒரு மகாத்மா காந்தி, தென்னாபிரிக்காவிற்கு ஒரு மண்டேலா, இதே போல ஈழத் தமிழராகிய எங்களுக்கு உங்களது தோற்றம் ஒளி மயமான எதிர்காலம் உதயமாவதை உணர்த்துகின்றது. தலைமையின்றித் தவித்த நாங்கள் உங்களது தீர்க்க தரிசனத்தால் இன்று உலக அரங்கிலே தலை நிமிர்ந்து நிற்கின்றோம்.

உலகெங்கும் பரவி அந்நிய நாடுகளில் வாழும் புலம் பெயர்ந்த தமிழர்களான எங்களை ஒன்று திரட்டி எங்கள் தேசிய உணர்வுக்கு ஒரு ஆக்கப் பாதையைக் காட்டி இருக்கின்றீர்கள். தாய்நாட்டின் வளர்ச்சிக்கு எங்கள் பங்களிப்புகளின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்களாக நாங்கள் இருக்கின்றோம்.

பொர் மிகங்கள் விலகி அமைதியான ஈழத்தில் எங்கள் மக்கள் ஆனந்தமாக வாழ்க்கை நடத்தும் நாள் வெகு தூரத்தில் இல்லை. இந்த 'முடிந்த முடிவை' உங்கள் தீர்க்கதரிசனத்தாலே உணர்ந்து, தொடர்ந்து வந்த தடைகள் எல்லாவற்றையும் வென்று, எங்களுக்கு நம்பிக்கையூட்டி வழிநடத்தி வந்திருக்கின்றீர்கள். இன்னும் ஐம்பது வருடங்களில் உங்கள் நூறாவது பிறந்தநாள் வாழ்த்தை அனுட்டும் பாக்கியத்தை எங்களுக்குத் தரவேண்டும் என இறைவனை வேண்டுகிறோம்.

அன்புடன்


மாதினி சிறீதரன்
உலகத் தமிழர் மகளிர் அமைப்பு

President:
Sarojini Balachandra -CA
B.Sc., M.A., Ph.D.

Secretary:
Mathini Sreetharan -MD
Ph.D., LL.

Board of members
Subeela Sugneswaran -OH
Dr. Sarva Thevatajah -FL
Avis Sri Jayantha -NY
Yogarani Jeyalingam -NY
Sihari Satchi -NY
Luxmi Baskaran -IL
Nirmala Sampathan -TX
Shahana TVigneswaran -CA





ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் கிறிஸ் பாற்றன் அவர்கள் தமிழ்நாடு தேசியத்தலைவர் அவர்களைச் சந்திக்கின்றார்.



தமிழீழ ஆவணக்காப்பகம்
TamilEelam Archive

FELICITATION FROM MR. RAMSEY CLARK , FORMER U.S. ATTORNEY GENERAL

The greatest threat to human character and fulfillment is the contemporary world wide destruction of great human cultures created from the cumulated experience , contribution, wisdom and folly of millions of people over thousands of years. The Tamil culture, one of the oldest, largest, and most invaluable embodiments of the human experience, a treasure for all peoples, is among the most endangered.

As has often been true of ancient cultures under attack, the Tamils have produced a hero worthy of their cause in which he struggles.

Velupillai Pirapaharan will be half a violent century old on November 26,2004. Already his achievements for the Tamil legendary.

While still a child, he felt the violent oppression of his people and decided the Ghandian way could not save them. Among his earliest acts, he took up arms to free the Tamils of SriLanka. He learned to use arms well and against great odds succeeded time and again toward the goal of liberation.

What other leaders in the great struggles of the last century began so young, worked with so little, organized so relentlessly, sacrificed so much of a personal life , faced such overwhelming force, survived so many perilous engagements and secured so much in land and rights and dignity for so small a minority ?

Having emerged victorious over extreme adversity, to a place from which his people could maintain their own institutions, free, independent, and defensible, occupying close to a fair and proper share of the island where they live, Pirapaharan moved from military action a difficult diplomatic cease fire, now approaching the beginning of its fourth year, in which he revealed skills as a statesman that equal his skills as a soldier. Earning international support and with the solid backing of the Tamil population manifested in the April 2004 elections, Pirapaharan has demonstrated political skills that promise autonomy to the Tamils in northeast SriLanka within a national system of government for all SriLanka that can bring peace and prosperity to the island and preserve the precious culture of the Tamils for the benefit of humanity.

The many achievements of Velupillai Pirapaharan hold great hope that the best is yet to be for the wonderful Tamil and their neighbors in SriLanka.

Dated : October 29 , 2004
NEW York, N.Y.

Ramsey Clark



தமிழ் ஆவணக்காப்பகம்
Tamileelam Archive



அமெரிக்க குடியரசின் முன்னாள் சட்டமா அதிபர் ராம்சி கிளாக்கின் [Ramsey Clark] வாழ்த்துச் செய்தி

LDனித சமுதாயத்தியத்திற்கும் அதன் புரணத்தவத்திற்கும் மாபெரும் அச்சுறுத்தலாக இருப்பது அதன் சம காலத்தில் உலகெங்கும் நடைபெறும் ஒன்றிணைக்கப்பட்ட அனுபவங்களால் உருவாக்கப்பட்ட பாரிய கலாச்சார அழிவுகளும் அதன் கொடுப்பனவுகளும் பல ஆயிரம் வருடங்களாக உருவான கோடிக்கணக்கான மக்களின் அறிவும், அறிவீனமுமே ஆகும். ஒரு பன்னாயை பாரம்பரிய விலை மதிப்பற்ற மனித அனுபவங்களால் உருவாக்கப்பட்ட எல்லோராலும் அளப்பெரும் பொக்கிஷமாக போற்றப்படுகின்றதுமான தமிழ்க் கலாச்சாரம் மிகப் பெரிய அபாயத்தை எதிர்நோக்குகின்றது. பாரம்பரிய கலாச்சாரங்கள் அடிக்கடி தாக்கப்படுவது உண்மையாகிக் கொண்டிருக்கும் இவ் வேளையில் தமிழர்கள் தமது விடுதலைக்காக போராடிக்கொண்டிருக்கும் ஒரு மாபெரும் வீரத் திருமகளை உருவாக்கி உள்ளார்கள்.

வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் அரை நூற்றாண்டு வயதை காத்திகை மாதம் 26ம் திகதி 2004ம் ஆண்டு பூர்த்தியாக்கும் இத்தருணத்தில் அவர் தமிழ் மக்களுக்கு ஆற்றிய அளப்பெரும் சாதனைகள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதொன்றாகும்.

தனது மக்களுக்கு எதிராக கட்டுவித்து விடப்பட்ட வன்முறை நடவடிக்கைகளை உளர்ந்து கார்த்திய வழி அவர்களை காப்பாற்ற முடியாதென முடிவு செய்தார். அதனால் அவர் தமிழரின் விடுதலைக்காக தனது முந்தைய நடவடிக்கையாக ஆயுதம் ஏந்தினார். அவர் மிகுந்த பலமிக்க எதிரிகளை தக்க தருணத்தில் வெற்றிகொள்ளவும் விடுதலை இலக்கை அடைவதற்கும் ஆயுதங்களை பிரயோகிப்பதில் தகுந்த தேர்ச்சி பெற்றிருந்தார்.

சிறுபடை அமைப்பு, கட்டுப்பாட்டுடன் கூடிய ஒழுங்கமைப்பு, சொந்த வாழ்க்கை அர்ப்பணிப்பு, நாசகர்ப்படை எதிர்கொள்ளல், அபாயகரமான கட்டங்களிலும் நிலைத்து நிற்கும் வல்லமை – அத்துடன் தன் மக்களை நிலைப்படுத்தியமை - சிறுபடை இனத்தவரின் உரிமைக்கும் கௌரவத்திற்கும் குரல் கொடுத்தமை, இது போன்று இளம் பிராயத்தில் இருந்தே போராடத் தொடங்கிய வேறு தலைவர்கள் எவராவது கடந்த நூற்றாண்டில் இருக்கிறார்களா?

இறுதியான தரதிஷ்டமான காலகட்டத்தை கடந்த வெற்றிப் பாதையில் முன்னேறும் போது தனது மக்கள் சுதந்திரமான, தனித்துவமான, தற்பாதுகாப்புடன் கூடிய தத்தமது நிர்வாக இயந்திரங்களை நிர்வகிக்கவும் தமது சொந்த இடங்களில் சமத்துவமாக வசிப்பதற்காக பிரபாகரன் அவர்கள் தனது இராணுவ ரீதியான நிலைப்பாட்டிலிருந்து சுலபமற்றதும் இராணுவத்திரமான போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டார். போர் நிறுத்தமானது அதனது நான்காவது வருட தொடக்கத்தை அண்மித்துக் கொண்டிருக்கும் வேளையில் திரு பிரபாகரன் அவர்கள் தான் ஒரு திறமை மிக்க படை வீர மட்டுமன்றி தேசியசிற்பி என்பதையும் நிரூபித்தார். சர்வதேச ஆதரவும் சித்திரை மாதம் 2004ஆம் ஆண்டு தேர்தல் பின்னணியில் தமிழ் மக்களின் ஏகோபித்த பக்க பலமும் பிரபாகரன் அவர்களை அரசியல் ரீதியான செயற்பாட்டின் மூலம் தமிழ் மக்களின் தனித்துவத்தை வடக்கு, கிழக்கு இலங்கையில் ஒரு தேசிய அமைப்பின் கூடிய கூடாய சிவைய உருவாக்க வழி வகுத்தது. இதன் மூலம் சமாதானமும் சுட்சமும் இலங்கைத்தீவில் உருவாகி விலைமதிப்பற்ற தமிழர்களின் கலாச்சாரமும் பேணப்பட்டு மனித மேம்பாட்டிற்கு வழிவகுக்கப்படும்.

திரு வேலுப்பிள்ளை பிரபாகரனது பல்வேறு சாதனைகள் எதிர்காலத்தில் அவரின் மிகப்பெரிய சாதனையொன்றின் எதிர்பார்ப்பிற்கு அற்புதமான தமிழ் மக்களையும் அவர்களது அபலவர்களையும் உள்ளாக்கும்.

ராம்சி கிளாக் (Ramsey Clark)

(ஆங்கிலத்தில்
தந்த செய்தியின்
தமிழாக்கம்)



தமிழீழ ஆவணக்காப்பகம்
Tamileelam Archive

Our Saviour Lutheran Church & School

90-04 175th Street Jamaica, Queens, NY 11432 718-739-7452
Rev. Robert W. "Bob" Fritch



October 24, 2004

Dear Honorable Vellupillai Pirapaharan,

It is with great joy that I write a letter of blessings and best wishes on the occasion of your Fiftieth Birthday celebration. As you have been involved with serving your countrymen from Sri Lanka- this half century of life has indeed been a blessing to many.

It is indeed a difficult undertaking to try to make people aware of the abuse and injustice to your people and their suffering at the hands of others, but you have persevered, and for that I give thanks and I am certain that many others do as well.

You have been a voice "crying in the wilderness" of mis-information and struggle, but your voice has been heard as you attempt to uplift the people of Tamil Eelam through peaceful means.

It has been wonderful experience to see the fruits of your work as I become more involved with the people of Bharathi Tamil school which meets at our church and the many cultural events sponsored by the World Tamil Coordinating Committee. I am Proud to say that many of your people have become some of my dearest friends.

As you celebrate your birthday, I pray that you may continue in the peaceful struggle for peace and justice in your homeland and I also pray that you many indeed be blessed with much happiness and success.

God's peace be with you !

Rev. Robert "Bob" Fritch
Senior Pastor.



தமிழீழ ஆவணக்காப்பகம்
Tamileelam Archive



நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜோன் பிரூசன் அவர்கள் தமிழீழத் தேசியத்தலைவரைச் சந்திக்கின்றார்



தமிழீழ ஆவணக்காப்பகம்
TamilEelam Archive



Karen parker
Attorney at Law
154 Fifth Avenue
San Francisco, California 94118
415.668.2752 (tel/fax)
email : ied@igc.org

Birthday greeting for Mr.

You have been stalwart in the defense of the Tamil People and their rights for many years at great personal sacrifice. As you know, our organization has for many years joined with many other human rights organizations at the United Nations to raise the plight of the Tamil people and the massive violations of human rights and humanitarian law committed by the Srilankan authorities. On this your birthday I want to honor both your sacrifice as well as the sacrifices of Tamil people as a whole. In the face of seemingly overwhelming odds, you and the Tamil people have persevered. Now you are all on the threshold of achieving what you have been striving for all these years with the mediation efforts of the Norwegian government and a group of countries put together by Norway may this, you 50th birthday year, be the year of final achievement -- and so become year one in the calendar of Tamil freedom.

All the best,

Karen Parker, J.D
Chief UN delegate International Educational Development /
Humanitarian Law Project ;
President, Association of Humanitarian Lawyers



தமிழீழ ஆவணக்காப்பகம்
Tamileelam Archive



தேமதூர தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்

அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை Federation of Tamil Sangams of North America

(A Registered, Non-Profit, Tax - Exempt Organization)

Regd. Office

Annal Illam, 8844 Oakwood Dr., Hickory Hills, Illinois: 60457, U.S.A

Telephone : 708 599-3116, E-mail: annaillam@hotmail.com



மணநலம் மன்னுமிர்க்கு ஆக்கம் இணநலம்
எல்லாப் புகழும் தரும் [குறள் 457]

மாவீரர்க்கு எம் வணக்கங்கள்

மாவீரர்களே! எம் வணக்கத்திற்குரியவர்களே! வண்ணத்திப்பூச்சிகளாய் பாரெங்கும் பறக்கத் துடித்த நீவர் மண்ணுக்குள் துயில் கொள்ளாத துவங்கி விட்டீர்! - உமக்கென 'மாவீரர்' என்ற பெயரும் பெற்று விட்டீர்!

நாங்கள் இன்று 'விட்டிப்பூச்சிகளாய்' பாரெங்கும் பறந்து உள்ளோம் - உலகத் தமிழர்களாய்! எமக்குப் பல பெயர்கள் உண்டு தமிழ் களையர், அமெரிக்கர்கள், தமிழ் சொர்மனியர், தமிழ் அவுஸ்ரேலியர், தமிழ் பிரான்சினர் என்று! தமிழ் நாட்டுத் தமிழர் பெரும் அளவில் அமெரிக்க மண்ணில் என்றாலும் 'தமிழ், தமிழர்' என்பதையே முதன்மையெனக் கொண்டு வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை சார்பிலே அமெரிக்க வாழ்தமிழர் சார்பிலே எனது 'மாவீரர் தினம்' வணக்கத்தைப் பணிவுடனே தெரிவித்துக் கொள்கின்றேன்.

'மாவீரர்' என்ற அளவில் - நம்மிடை புதைந்து கிடக்கும் ஈக உணர்வு, தமிழினம் தன்னுரிமை சேர வாழ்ந்திட தாங்கள் காட்டிய ஈக உணர்வு, உலகத் தமிழர் எங்களை ஆண்டாண்டு காலமாய் மெய்சிவிக்க வைத்திடும்! உணர்வு இதயத்துடிப்பு இணைந்திட வைத்திடும்! நாடி நரம்புத்துடிப்போடு நடமாட வைக்கும்! நாங்கள் மறையும் காலத்தில் - எம் வழித் தோன்றல்களுக்கு இனம் காட்டி மறைவோம் - நம் புகழ் மறையா வண்ணம், தாய்த் தொண்டு செய்து மறைந்த நீவர் புகழ், தமிழினத்திடையே நிலைத்து வாழ்ந்திட, நீண்டு நிறைந்திட, நம் பெருமை விட்டகலா வண்ணம் வழிவகை செய்து மறைவோம்.

'மாவீரர்' தம்மை தன்னுயிராய் மதித்து, தாரணியில் தமிழர் தம் பெருமையை உயர்த்திய தலைவனுக்கு, நல் வாழ்த்துக்களை இந்நாளில் தெரிவித்துக் கொள்வதில் பெரும் மகிழ்வெய்துகிறேன். எதையுமே அரைகுறையென செய்தறியாதத் தலைவனுக்கு இன்று அரை நூற்றாண்டு!

நம் ஆழம் கண்டு, இணநல ஆழம் கண்டு, ஈழ மண்ணிற்கு வித்திட்ட தலைவன், உலகத் தலைவர்க்குள் ஒரு விதிவிலக்கு அவன்! நீண்டு பாயும் தமிழினப் பெருமை அறிந்தவன்! ஐம்பதில் பாதியை தமிழின பெருமைக்கு பெரிதும் செலவிட்டவன். நீங்குகளா வித்தாகி நின்றுள்ளீர், உடன் அவன் மனத்தில் உரமுமேற்றியும் வைத்தள்ளீர்! வல்லவர்களே, உங்கள் நினைவு வாழ்ந்திடவே ஈழம் பெற்றுத் தந்திடுவான், உறுதியாக நம்பிடுங்கள்! தமிழன் அவன் நீடுவாழ எம்மோடு நீங்கலும் வாழ்த்திடுங்கள்.

நன்றியும், வணக்கமும்
பாபு வ.ச.

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்களாத
தமிழென்று சங்கே முழங்கு [பாடசிக் கவிஞர்]

Regd. Office: Annal Illam, 8844 Oakwood Drive, Hickory Hills, Illinois 60457, USA
Telephone : 708-599-3116, E-mail: annaillam@hotmail.com



தமிழ் ஆவணக்காப்பகம்
Tamillelam Archive

Sangam

ILANKAI TAMIL SANGAM, USA, INC.
ASSOCIATION OF TAMILS OF SRI LANKA IN THE USA
இலங்கை தமிழ் சங்கம்



ஓர் பொன் விழா வாழ்த்து

இன்பத் தமிழ் தாய் ஈன்றெடுத்த இளைய மகன்
இளங்கோவும் வள்ளுவரும் இன்றில்லை
உணைப்பாட மலர்களிலே அழகு மலர் தாமரைபோல்
நூல்களிலே அரிய நூலாம் திருக்குறள் போல
மன்னர்களிலே சிறந்த தலைவன் கரிகாலன் போல்
எங்கும் புலமை எங்கும் விடுதலை
எங்கும் புதுமை எங்கும் வீரம் என்று
தமிழன் தலைநிமிர் வெற்றி முரசு கொட்டி
வேங்கையாய் நிமிர்ந்த வீரன்
பல்லாண்டு வாழ இன்று இந்த
ஐம்பதாம் ஆண்டு நிறைவில்
மீண்டும் மீண்டும் பல நூற்றாண்டு
அழகோடும் வீரத்தோடும்
மட்டுமன்றி சுக பலத்தோடும்
மன உறுதியோடும் வாழ்க வாழ்க
என்று வாழ்த்தி வணங்குவது
இலங்கை தமிழ்ச்சங்கம் - அமெரிக்கா

பா. சி. சி. சி.

PO Box 46, Maryknoll, NY 10545
www.sangam.org



தமிழ் ஆவணக்காப்பகம்
Tamillelam Archive



நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் கிதாஸ் ஹெல்சேன் அவர்கள் தமிழீழத் தேசியத்தலைவரைச் சந்திக்கின்றார்



தமிழீழ ஆவணக்காப்பகம்
TamilEelam Archive



President:

Mr. K. Theverajah

Vice President:

Mrs. Padma Balasubramaniam

Secretary:

Mrs. Shanthini Jayanthan

Assistant Secretary:

Mrs. Rajee Giva

Treasurer:

Mr. Sri Subramaniam

Assistant Treasurer:

Dr. Vathany Sri Ganesh

Auditor:

Mr. K. Balasubramaniam

Editors:

Mrs. Viji Thiravialingam

Mrs. Dharshini Sudahar



Ilankai Tamil Sangam -Florida Chapter இலங்கை தமிழ்ச் சங்கம் புளோரிடாப் பிரிவு

8841 S.W. 71st Avenue

Miami, FL 33143

[Http://www.ilathamilsangamfl.org](http://www.ilathamilsangamfl.org)

ilathamilsangamfl@yahoo.com

பொன்விழாக்காணும் தமிழீழத் தேசியத் தலைவர்

காலச்சரித்திரத்தில் இலங்கைத் தமிழர்கள் இடிபட்ட வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு விதமான தலைவர்களைச் சந்தித்திருக்கிறார்கள். இயன்றபடி முயன்று விட்டு இறுதியிலே நம்பி ஏமாந்த சரித்திரம் தான் எங்களுக்குச் சீதனம். இன்று தான் நம் விடிவைத் தன் விடிவாய் எண்ணி, தான் கொண்ட இலட்சியம் தவறாது, திடகாத்திரமான நம்பிக்கையுடன் நேர்வுழி என்னும் ஒரே வழி நின்று தீர்க்க தரிசனத்துடன் வழி நடாத்தும் தலைவர் எமக்குக் கிடைத்திருக்கின்றார். இது எமது தலைமுறைக்குக் கிடைத்த பாக்கியம்.

மூக்கு முட்டும் நீரிலே மூழ்கித் தவித்திருந்த லட்சக்கணக்கான தமிழீழ மக்களுக்கு முச்சாகவும், அடக்கக்கப்பட்ட தமிழினத்துக்கு விடுதலை அளிக்க வந்த வீர அவதாரமாகவும் வல்லையில் வந்துதித்த வல்லவன் தான் இன்று எங்கள் தலைவன். உலகமெலாம் தலை நிமிர்ந்து ஒரு தமிழக் காவிய நாயகனின் பெயரைச் சொல்லுமென்றால் அது எங்கள் தலைவன் பெயர் மட்டுமே. இன்று வானளாவி, தமிழினதம், தமிழினதம் பெருமை ஒங்கி நிற்பதற்கு காரணமான எங்கள் தலைவர் எங்களுக்குக் கிடைத்தது நாம் பெற்ற வரம். அன்னைக்கு பெருமையூட்டி, அழகான குடும்பத்திற்கு மெருகூட்டி, சுற்றத்திற்கு கசுமூட்டி, அண்டி வந்தோர்க்கு அடைக்கலமும் கொடுத்து, புவியினிலே மாண்பு பெற்றவர் நம் தலைவர்.

தமிழுக்குத் தியாகியாய், தமிழனுக்கு தலைவனாய், நம் மண்ணுக்கும் அற்புதமாய் அவதரித்த எங்கள் அரும்பிறப்பே, நீங்கள் ஒரு மனிதப் பிறவியேயல்ல, தமிழுக்காக உதித்ததோர் விடிவெள்ளி.

புலம்பெயர்ந்தோமே என்ற துயர் ஒரு புறம் சோகமளிக்கும் வேளையிலும், உயர்ந்து நிற்கும் உங்கள் இலட்சியத்தைப் பாராட்டும் உலகின் ஓசை கேட்டு பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.

இன்று நீங்கள் பொன் விழாக்காணும் இந்த வேளையிலே குடும்ப கருநலத்துடன் உங்கள் கனவுகள் அத்தனையும் நனவாகி ஆசைகள் நிறைவு பெற்று மக்கள் பலத்துடன் நூற்றாண்டு வாழவேண்டி வாழ்த்துகின்றோம்.



தமிழீழ ஆவணக்காப்பகம்
Tamileelam Archive



உலகத் தமிழ் அமைப்பு

WORLD THAMIL ORGANIZATION, INC.
746 Foster Ave., Bensenville, IL 60106 U.S.A
Tel: 630.766.6272 Fax: 630.766.5344

President
Mr. N. VISWANATHAN (IL)
(630) 766-4272

Vice President
Mr. N. JAYALINGAM M.D. (NY)
(914) 565-4995

Secretary
Mr. K. THILLAI KUMARAN (CA)
(925) 426-0881

Joint Secretary
Mr. GIRI PARAMANATHAN (IL)
(847) 360-8411

Treasurer
Dr. K. KANNAPIRAN (OH)
(419) 756-7843

Board of Directors
Dr. V.G. DEV (TN)
(615) 377-3172
Mr. THILLAIRAJAH (MD)
(301) 530-8843
Dr. THAN K. CHERAN (NC)
(919) 467-4350
Mr. BALAGURU VELDOBI (IL)
(847) 854-0840

Editorial Board:
Editor
Mrs. POONKODI . V (IL)

Members
Mr. K. KUMARAPPAN (CA)
Mr. V. THANGAVELU (Canada)

உன் வாழ்வு மென்மேலும் சிறக்க அனைவரும்
இணைந்தன்று வாழ்த்துகின்றோம்.

வளமான தமிழுக்குப் பெருமை தந்து - தமிழன்
வரலாறு சிறப்பதற்கு வழிசமைந்து,
உலகத்தின் கண்களை உறுத்த வைத்து - பெரும்
உள்ளத இலட்சியம் இலங்க வைத்து,
இலக்கியச் சுவடுகள் தூலங்க வைத்து - வரும்
ஈழத்தின் விழுவிற்கு விந்து மட்டு,
தமிழரின் தலைகளை நம்ர வைத்து - எங்கள்
தமிழ்கள் களவுகளை நிறைவு செய்து
புத்தாயிரம் ஆண்டில் சாதனை படைத்து - இன்னும்
புத்தாயிரம் ஆண்டு வரலாறு பொறிக்க
ஐம்பது ஆண்டுகள் பூர்த்தி செய்தாய் - இன்னும்
ஐநூறு ஆண்டுகள் பூர்த்திப்பாய்!

இந்நூற்றாண்டின் அற்புதமாய், அதிசயமாய், அவதாரம் செய்த
இணையற்ற தமிழ் தலைவனே - எங்கள் தன்னிகரற்ற தம்பியே!

உன் வாழ்வு மென்மேலும் சிறக்க அனைவரும் இணைந்தன்று
வாழ்த்துகின்றோம்.

வாழ்க! வளர்க! வளம் யாவும் பெறுக!

அன்புடன்,

உலகத் தமிழ் அமைப்பு.



To become the purest in heart is the highest virtue. The rest a raucous spectacle - The Kural 30B.C.

PRESIDENT
C.S.Bhaskaran (920) 907 0911
11, Corvette Circle
Fond du lac
baskaran@baskar.net
VICE PRESIDENT
S. Chandran 630 620 7734
938 Aspen Dr.
Lombard, IL: 60148
Chandran@uic.edu

SECRETARY
Esvaran 847 517 1528
1651 Buttonwood Circle #2513
Schauburg, IL: 60564
panaimaram@aol.com

TREASURER
Tamilmani Veerasekar 630 213 7205
236 Winsdor
Bartlett, IL: 60103
kathirv@hotmail.com

EXECUTIVE COMMITTEE
Kannaki Viswanathan 630 924 0540
350 Roland Drive
Glendale Heights, IL: 60139
e-mail:tamilink@aol.com
V.J. Babu 708 599 3116
8844 Oakwood Drive
Hickory Hills, IL: 60457
e-mail: annaillam@hotmail.com
Balu Balaguru
5652 Chapel Hill Ct.,
Gurnee, IL: 60031
arulsid@aol.com
S. Viswanathan 630 718 9886
643 Century Farm Lane
Naperville, IL: 60563
vishmee@yahoo.com
P.Giri 847 356 3097
231 ThrushCircle
Lindhurst, IL: 60046
giritharan.paranathan@nvrms.d.com



இடைமேற்கு மாநிலத் தமிழ்ச் சங்கம்

MID WEST THAMIZH SANGAM
(A Non Profit Organization, Regd. in USA)
8844 Oak wood Dr. Hickory Hills. Ill 60457
(920) 907 0911 baskaran@baskar.net

*The Symbol of Thamizhs Worldwide is the Ethical Master piece known as
"THIRUKURAL" written 30 B.C.*

மன்றலம் மண் உயிர்க்கு ஆக்கம், இன்றலம்
எல்லாம் புகழும் தரும் - குறள்.457

11.20.2004

உலகத்தின் எங்கேயோ மூலையில் குடங்கிக் கிடந்த தமிழை -
தமிழை தட்டியெழுப்பி, தலை நிமிர்த்தி, தலைவாரிப் பூச்சூடி
அடையாளப் பொட்டிட்டு, அகில உலகமே அதிசயிக்கும் வண்ணம்
உலக அரங்கில் ஏற்றி, பெரும் சாதனையினை ஐம்பது
ஆண்டுகளில் படைத்த தமிழியே!
இனி வரும் ஐம்பது ஆண்டுகளிலும் என்னென்ன
சாதனைகளைச் சாதிக்கப் போகின்றாயோ யாழ்நியோம்!


நீ எடுத்து வைக்கும் சுவடுகள் அத்தனையும் சுதந்திர விடிவினை
நோக்கியே வைத்திடும், சென்றிடும், கண்டிடும், வென்றிடும்!

உன் காலத்தில் பிறந்தமைக்காக நாம் பெருமைப்படுகிறோம்!

உன் வரலாற்றுப் பதிவிலே நாங்கரும் இடம்பெற்றமைக்காக
மகிழ்ச்சியடைகிறோம்.

அலைகடல் கடந்து வந்தானும், விடைமதிக்க முடியாத தமிழையும்
தமிழ் மண்ணையும், எண்ணத்தில் தாங்கி, உன் எண்ணத்தில்
கடர்னிடும் எண்ணற்ற ஒளிவீச்சினால் விடிகின்ற காலத்தின்
கடர்னிடும் சுதந்திர வெற்றியில், பட்டொளி வீசிப் பறந்திடும்
நாளினை, கண்டிடக் கைசெய்திக் காத்திருக்கிறோம்.

வாழ்க! பல்சாண்டு!
அன்புத் தமிழுடன்


S. Viswanathan

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழுங்கு - புட்சிக் கனிகூர்



தமிழ் ஆவணக்காப்பகம்
Tamileelam Archive



இலங்கைக்கான ஐப்பானிய சமாதானத் தூதரின் அக்காசி அவர்கள் தேசியத்தலைவரைச் சந்திக்கின்றார்.



தமிழீழ ஆவணக்காப்பகம்
TamilEelam Archive

போரிலும் முதலாவதாக, சமாதானத்திலும் முதலாவதாக, தமிழர் நெஞ்சங்களிலும் முதலாவதாக தலைவர் திகழ்கின்றார்



தமிழ்த்தேசியத்தின் உயிராகவும், தமிழர் தாயகத்தின் உறைவிடமாகவும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையின் செயலுருவமாகவும் விளங்கும் தேசியத்தலைவர் மேலேகு வேப்பிரபாகரவரின் 50வது பிறந்த நாளன்று உலகத்தமிழ் மக்களுடன் சேர்ந்து எனது உளங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

ஒரு தேசிய இனத்திற்கான புறக்காரணிகளான தனித்துவமான மொழி, கலை, பண்பாடு, கலாச்சாரம் என்பவற்றையும் தமக்கென ஒரு மரபுவழி தாயகத்தையும் கொண்டுள்ள தமிழ்மக்களுக்கு ஒன்றுபட்ட ஒரு உணர்வை, விடுதலை உணர்வை ஊட்டி தமிழ் இனத்தை தேசிய இனமாக வளர்த்து எடுத்தவர் தலைவர். பிரதேச வேறுபாடு கடந்து நிற்கும் தமிழர் தாயகத்தின் பிரதிபலிப்பாக திகழ்பவர் தலைவர்.

தமிழ்த்தேசிய இனத்தின் அரசியல் தலைவியை நிர்ணயிக்கும் உரிமை தமிழ் மக்களுக்கு மட்டுமே உண்டென்றும், வேறு எந்த ஒரு சக்திக்கும் கிடையாது என்ற உண்மையை, எதிர்த்ததை சிங்கள பேரினவாதத்திற்கு எடுத்துக்காட்டியவர் தலைவர்.

சிறிலங்கா அரசின் இடையூறாகக் கொடுக்கப்பட்ட தற்காப்பு நடவடிக்கையாகவும், சுயநிர்ணய உரிமை தொடர்பான சர்வதேச சட்டங்களுக்கு அமைவாகவும், தலைவரது தலைமையின் கீழான மரபுவழிப்போர், வடகிழக்கு தாயகத்தையும், அதனை அண்டிய கடல்சார் பிரதேசத்தையும் ஈழத்தமிழரின் நியாயநிகழ்ச்சி கீழ் கொண்டுவந்து இன்று ஒரு நிகழ்வுபூர்வமான தமிழ் அரசு செயற்பட்டு வருவது, தலைவரின் தலைமைக்கு, ஆளுமைக்கு, வினைத்திறனுக்கு சான்றுகளாக அமைகின்றன.

தமிழ் விடுதலைப்பலிகளின் ஆணையிறவுத் தரையிற்கும் நோர்மண்டி தரையிற்குத்தான் ஒப்பிட்டு வருவதும், மற்றும் பூநகரி 'தலைவர் பாப்ச்சல்' தொடங்கி முல்லைத்தீவுச் சமர் போன்ற தாக்குதல் சண்டைகள் இன்று இராணுவக் கல்லூரிகளில் மாதிப்பாடமாக கற்பிக்கப்பட்டு வருவது தலைவரின் போர்விழுகத்திற்கும், போர்த்தந்திரத்திற்கும், இராணுவ மதி நடப்பத்திற்கும் உலக அரங்கில் கிடைத்த அங்கீகாரங்களாகும்.

நோர்வேயின் சமாதான முயற்சிகள் தொடர்பாக தலைவருடன் பழமும் வாப்படி எனக்குக் கிட்டியது. சமரசப் பேச்சிற்கு சம பல நிலை அவசியம் என்ற தலைவரின் திடமான கருத்து, விள்ஸ்டன் சேர்ச்சிலின் "peace through strength" நிலைப்பாட்டை எனக்கு நினைவுபட்டியது. பேச்சுவார்த்தை தொடர்பான அரசியல் தூரநோக்கு, சர்வதேச அரசியல் நிலைப்பாடுகள், பிராந்திய நலன்கள் என்பவற்றில் தலைவர் தெளிவான அரசியல் கருத்துக்களை கொண்டிருந்தமை கணக்கெடுக்க இயலாத இடத்தில் இருந்தது.

ஜோர்ஜ் வாஷிங்டன் தொடர்பாக confederate இராணுவ தளபதி வீபின் வாசகங்களில் கூறியவையின் போரிலும் முதலாவதாக, சமாதானத்திலும் முதலாவதாக, தமிழர் நெஞ்சங்களிலும் முதலாவதாக அண்ணை திகழ்கின்றார். அவருக்கு தொடர்ந்தும் பயனுள்ள நீண்ட ஆயுளுக்கு இறைவனை இறைஞ்சுகின்றேன்.



தமிழீழ ஆவணக்காப்பகம்
Tamileelam Archive

குதாசுமாரன் விஸ்வநாதன்
சட்ட ஆலோசகர், தமிழீழ விடுதலைப் புலிகள்
நியூயோர்க் - அமெரிக்கா.



தமிழ் உலகப் பாரம்பரியம்

Thamizhl Heritage International

Crossroads Business Atrium
13191 Crossroads Parkway North, Suite 395
City of Industry, CA 91746
E-mail: thamizl@aol.com

காந்திகை 2004

இவ்வாண்டு காந்திகை 26, தமிழினத்தின் பெரும் தலைவர்
மேதகு வே. பிரபாகரன் அவர்களுக்கு அகவை ஐம்பது.

ஈழத்தமிழினத்தின் தன்மானச்சின்னம் இவர். காலம் நமக்களித்த
கற்பகவிருட்சம் இவர். மாளும் வேதனையில் வீழ்ந்து அழுந்தியிருந்த
தமிழ் இனத்திற்கு வாழும் வழிகாட்டிய வரலாற்று நாயகன் இவர்.
உண்மை தூங்கலாம் ஆனால் சாகாது, அது வாழும், நீதிக்கு வலு
சேர்க்கும், நிரந்தரமானது என்ற நிதர்சனத்தை நீட்டி,
நிறுத்திக்காட்டிய தருமப்புதல்வர் இவர். உரிமை எழுது பிறப்புரிமை,
அது கேட்டுப் பெறுதல், கிளர்ந்தெழுந்து மீட்டுப்பெறுவது, அதைப்
பறித்தெடுத்த அயோக்கியர்களின் அத்திவாரங்களை ஆட்டிப் பெறுவது,
என்பதை ஆதாரமாக்கிய வீரவேங்கை இவர்.

இவர் விடுதலையின் விழுமியம், விரத்தின் விளைநிலம்,
தமிழ்த்தாயின் தவப்புதல்வர், தாயகத்தின் தனித்தலைவர், தீயவருக்குத் தீ,
தியாகத்தின் தாய், எங்கள் உயிர், எங்கள் உணர்வு, எங்கள் உறவு.

எம் தலைவர் பல்லாண்டு வாழ்க. இவர் காலம் தமிழர் பொற்காலம்.
இவர் பொழுதில் ஈழத்தில் எம்மினம் ஆழும்.

வாழ்க. வாழ்க.

மா.ச.விக்கினேஸ்வரன்
சட்டத்தரணி
தமிழ் உலகப் பாரம்பரியம்
கலிபோர்னியா - அமெரிக்கா
தமிழ் ஆவணக்கூப்பகம்

TamilEelam Archive





Greetings From Students - USA

Talaiver, your dedication and leadership of the LTTE is invaluable and inexpressible. To devote your life to bringing freedom to the people of Tamil Eelam is priceless. Without your enforcement of discipline amongst cadres, the LTTE could never receive the international support it currently enjoys. Gradually, the world is realizing that the LTTE is not the "terrorist" group it has been unfairly labeled, but only because of your dedication to maintaining strict rules for the cadres. With another leader, the LTTE could have been lowered to the crude, disorganized, chaotic level of the SLA or IPKF. We want you to know how much the Tamil people appreciate your dedication to our struggle. On behalf of the Tamil people, we wish you good health and good fortune forever.

Nanri.

Prem Jayanthan, Student at Florida Atlantic University Honors College
 Arvind Suguness, Student at Dublin Scioto High School
 Raji Kanagasabai, Student at Zurich University, Switzerland
 Suresh Sriskandarajah, Student at Waterloo University
 Selvi Chelliah, Student at University of Maryland Baltimore County
 Thanusha Balakumar, Student at McMaster University
 Tamil Chelliah, Student at University of Maryland College Park
 Tasha Manoranjan, Student at Georgetown University
 Anushia Anandalingam, York University, Toronto
 Raj Jayanthan, Student at The King's Academy
 Maiuri Selvaratnam, Student at Vejle Tekniske Gynmasium
 Plo Sebastiampillai, York University, Toronto
 Thanya Sarachandran, Student at McMaster University .



தமிழீழ ஆவணக்காப்பகம்
 Tamileelam Archive

OHIO TAMIL ASSOCIATION

தேசியத்தலைவர் பிரபாகரனின் 50வது அகவை வாழ்த்து!

தமிழ்த்தாயின் விடிவுக்காக வீரநடைபோட்டு அரைநூற்றாண்டில்
அடியெடுத்து வைத்து வழிநடத்திக்கொண்டிருக்கும்
தலைவர் தம்பி பிரபாகரனே!

தமிழீழம் உங்கள் காலத்தில் மலரவேண்டும்
ஊழிகாலம் நீங்கள் நீடுழிவாழ வேண்டுமென வாழ்த்தி
தமிழுக்கு கதி கம்பரும் வள்ளுவரும் என்பது போல
தமிழினத்துக்கு கதி யார் என்றால் தேசியத்தலைவர்
பிரபாகரனே என உலகத்தமிழினமே கூறும்படி ஒரு
அவதூற புருஷனை உருவாக்கித்தந்தார் தற்கை
தாயை முகல் இருகாம் கூப்பி வணங்குகின்றோம்

தலைவர், தம்பி பிரபாகரனே!
விடியலின் வடிவே! எங்கள் வீரியக்கொடியே!!
பாசமாய் தாய் என்றானாய்!! பகையெனில் வளர் என்றாய்!!
தேசமகனே விவன்றாய்!! தேசியவாடிவிவன்றானாய்!!
வாசமாய், வடிவாய் அரை நூற்றாண்டானாலும்
நூறுவயதிலும் வாழ்வாய் மகனே வாழ்வாய்!

தம்பி பிரபாகரனே!! வீர நடைபோட்டு மலர
வைக்கப்போகும் தமிழீழத்தில் சகபோராளிகளுடனும்
நோய்நொடியற்று சீரும் சிறப்புடனும் உலகத்தமிழினமும்
பறாட்டி வாழவேண்டுமென இறையருள் வேண்டி

தமிழ்த்தாயின் மகனே வாழ்க வாழ்க
தமிழினத்தலைவரே பிரபாகரனே வாழ்க வாழ்க
எஞ்சுன்றும் தமிழ்த்தாயின் மகனாக நீடுழி வாழ்க வாழ்க
வென இருகாம் கூப்பி வாழ்த்துகின்றோம்.

வணக்கம்.



தமிழீழ ஆவணக்காப்பகம்
TamilTamil Archive

வீரத் தலைவன் நீ!

வீரத்தலைவன் நீ!

வீழ்ந்துவந்த தமிழினத்தை வீழாது தலைநிமிர்ந்தி
வீரம்புகட்டி வரும் வீரத்தலைமகன் நீ!
பண்டைக் காலத்தில் பாரெல்லாம் புகழ் பரப்பி
அண்டை நாடெல்லாம் அணிவகுத்துத் தலைவணங்க
மேனாடும் கீழ்நாடும் போற்றுகழ்ப் பண்பாட்டின்
கோண்டாய் இருந்துவந்த தாய் நாட்டின் தலைசிறந்த
வாழ்நாளைத் தேய்த்துவரும் வரலாற்று நாயகன் நீ!
நிலம்பார்த்த கண்ணிமிர்ந்து விண்பார்த்த காலத்தில்
நலங்கிட்ட நாகரிகப் பாதையிலே அடி எடுத்த
முதல் மாந்தன் பேசியதும் மூவுகைப் பரவியதும்
உகைத்து மொழிக்கெல்லாம் உயர்தாயாய் ஆவதுவும்
ஆன் தமிழ் அன்னை அரியணை ஏறுவதைக்
காணத் துடித்துக்கும் கண் உறங்காக் காவலன் நீ!
ஓராண்டா ஈராண்டா ஓரிரண்டு ஆயிரங்கள்
பிறர்க்கு அடிமைப்பட்டு பிளவுபட்டுச் சிதறுண்டு
விருந்து என வந்தோர்க்கும் வீட்டையே தொலைத்துவிட்டுப்
பாட்டன் மாளிகையில் பரதேசி ஆனனும்
விடுபட்டு உரிமைபெற வீரமாய்ப் போராடும்
புலிகள் சட்டத்தின் கடுந்தாளைத் தலைவன் நீ!
இரண்டுபட்டு தமிழ்மண்ணை ஒன்றாக்கும் நான்வருமுன்
நிலைகலங்கும் தமிழினத்தின் நீடுபுகழ் மீண்டும்வர
பாராண்ட தமிழினத்தின் பரம்பரை நிலைக்க ஒரு
நாடுவரும்! தமிழர்க்கோர் நாடுவரும்! வரும்!!

அந்தநாளும் விரைவில் வரும்!
உகைத்து நாடெங்கும் ஒப்பற்ற தமிழ்க்கொடியோ
உகைத்து மன்றம் எல்லாம் உயர்ந்தோங்கி பறந்துவரும்!
உகைத்து வணிகர் எல்லாம் உயர்தலைத் தமிழ்நாட்டில்
வாணிகம் செய்வதற்கு வந்தடைவா! உகைத்தோர்
ஒப்பற்ற தமிழ்மண்ணின் வெண்மணல் பரப்பில் எல்லாம்
உல்லாசப் பொழுதயர்ந்து உகைக்கொளும் நாளும் வரும்!
உகைத்து அறிஞர் எல்லாம் ஒன்றுசேட்டி ஆய்வுசெய்யும்
உயர்மாடக் கட்டிடங்கள் உயர்ந்தோங்கி நிற்கும்! அங்கே
உகைத்துக் கலைகள் எல்லாம் தமிழ்க்கலையில் கலந்தொளிரும்!
ஒன்று
தமிழனைப் பழித்துப் பகை செய்தவனோ கக்கமந்து
யாழ்ப்பாணம் வழிநடந்து, தமிழுக்கோர் கோயில் செய்து,
ஆரியத்தின் அடிமனை மேல் வஞ்சுவரை உயர்த்திவைத்து
உகைத்தோரை அழைத்து உயர்தமிழின் பண்புயர்ந்தும்
விழா எடுக்கும் காலம் வரும்!! அக்காலம் விரைவில் வரும்!
அதற்கென்றே தமிழ்மரபில், தமிழர்தம் மறக்குடியில்
பிறந்துள்ள குட்டுவன் நீ! உயர்தலைச் செம்மல் நீ!
தாழ்ந்த தமிழகத்தைத் தட்டி எழுப்பிவந்த
அறிஞனை இழந்துவிட்டோம்! அவன் பின் வந்த இந்த
நீண்டநாள் இருந்து இந்த நிலைப்பினை ஏற்படுத்தி
உழைக்கின்றான் என்ற உகைமையில் நிக்கின்றோம்!
ஒங்குக உந்தன் புகழ் உகைத்து நாடெல்லாம்!
வாழ்க பண்ணாண்டு வங்கக்கடல் மணல் போலே!

● புலவர் சவரிமுத்து

ஆக்கியோன்:
கவிஞர் முத்தையன் - இயற்பெயர் வித்துவான், முனைவர் பிளாஸ்சில் சவரிமுத்து B.A.B.D (அண்ணாமலை), M.A.Ph.D
(கனோயோன், சிக்கானோ). இவர் முறைப்படி தமிழ்ப் பரிணை தமிழ்புலவர். சமூகவியலிலும், புவியியலிலும் முனைவர் பட்டம்
பெற்று, இப்போது சிக்கானோவில் உள்ள குக் கவுண்டி அரசியலின் வேலைப்பயிற்சித் துறையின் இயக்குணை
பணியாற்றுகிறார். இந்த ஆர்தின் 150 ஆண்டு கால வரலாற்றில் ஒரு துறையின் இயக்குணைக்கப்பட்ட முதல் ஆசிய நாட்டினர்.
அதிலும் தமிழர் ண்பது பெருமைக்குரியது.



தமிழீழ ஆவணக்காப்பகம்
Tamileelam Archive



நேர்ாவே பிரதி வெளிவிவகார அமைச்சர் விதார் ஹெல்கீசன், தமிழிழத் தேசியத் தலைவர், நேர்ாவே சமாதானத் தூதரவர் லிக் சூல்கைம்



தமிழீழ ஆவணக்காப்பகம்
TamilEelam Archive

அகவை ஐம்பதில் அண்ணலே நீ வாழி



கலையரசி கருணாகரன்

நியூயோர்க்

அலை வந்து ஆர்ப்பரிக்கும் தமிழீழ மண்ணின்
வல்லை மகள் வளர்த்தெடுத்த வரலாற்று நாயகன்
விலையிட முடியா விடுதலை வேள்விக்கு வித்திட்டு
புயலெனவே புறப்பட்டு போர் செய்த புலியே நீ வாழி!

வேலுப்பிள்ளை பெற்றெடுத்த வீர மைந்தன்
காலம் எமக்களித்த கரிகாலச் சோழன்
ஞாலம் போற்றும் நம் இனத்தின் தனித் தலைவன்
நல்லவன் தமிழர் நலம் பேண வந்தவன் நீ வாழி!

தூய மனத்தவன் புன்னகை தவழும் சுந்தர முகத்தவன்
அல்லல் அறுக்க வந்த தமிழரின் அவதார புருஷன்
பாயும் புலிப்படையால் பகைவரை வென்று ஒழிப்பவன்
பைந்தமிழ் காவலன் பார் போற்ற பலர் போற்ற நீ வாழி!

எமக்கென்று ஓர் நாடு இருக்க வேண்டுமென்றும்
எல்லோரும் இன்புற்று வாழ வேண்டுமென்றும்
தன்மானம் கொண்டு எம்மானம் காத்த தலைவா
இனிவரும் காலங்களிலும் இன்புற்று நீ வாழியவே!

தாயே தமிழே தரணியெங்கும் நீ வாழ
ஈழமண் ஈன்றெடுத்த நாயகன் பிரபாகரன்
அகவை ஐம்பதில் அடிவைக்கும் இந் நாளில்
பகவதி அருளால் பல்லாண்டு பல்லாண்டு வாழியவே!



தமிழீழ ஆவணக்காப்பகம்
TamilEelam Archive

வன்சுவர் - போட்லண்ட் இலங்கைத் தமிழ்ச் சங்கம்

தமிழர் தலைவன் தம்பி பிரபாகரன் வீரச் செயல்களில் எதிரிகளை விரட்டுவதில், தமிழரைக் காப்பதில், தியாகத்தில், உலகப் புகழில், முதிர்ச்சியில் இவை யாவையிலும் வளர்ந்து ஐம்பது வயதை எட்டியதை எண்ணும் போது இப்பகுதி வாழ் தமிழ் மக்களும் ஏனைய அனைத்துலக தமிழ் மக்களையும் போல் நெஞ்சம் நிறைந்து நிற்கின்றனர். இன்று இலங்கைத் தமிழரின் மொழி, கலை, கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் யாவும் காப்பாற்றப்படுகின்றது என்றால் அந்தப் பெருமை தலைவர் பிரபாகரனையே சாரும். அந்தத் தலைவனை வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சியடைகின்றோம்.

தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவருக்கோர் குணமுண்டு என்று பாடிய தமிழ்க் கவிஞன் 'தமிழன் மற்றவர்க்காக தயார்ப்படுவான்' என்றும் கூறி வைத்தான். தமிழ் மக்கள் கடந்த அரை நூற்றாண்டுகளாக படும் துயர் சொல்லில் அடங்காது, சொந்த நாட்டில் வாழ முடியாமல் அவிழ்த்து விட்ட நெல்லிக்காய் மூட்டை போல் உலகம் எங்கும் சிதறி வாழ வேண்டிய நிப்பந்தத்தில் இருக்கிறார்கள். பச்சையைத் தேடி வந்த சிலர், பச்சையை விட்டு விட்டு வந்த சிலர், உயிர் வாழ்ந்தால் போதும் என்று வந்த சிலர், இப்படியப் பலர் எங்கிருந்தாலும் அவர்கள் படும் துயரை தன் துயராக எண்ணி இவர்கள் எல்லோர் மத்தியிலும் எமக்கொரு தலைவன் இருக்கின்றான் என்றொரு உணர்வை ஏற்படுத்திய தலைவனை வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.

தமிழர் பிரச்சினையை தீர்த்து வைக்க பேச்சு வார்த்தை என்ற பெயரில் பகட்டு நாடகங்கள் பண்டை தொடர் பண்டா - செல்வா காலத்திலிருந்த நடைபெறுகிறது. இன்றும் நடந்து கொண்டே இருக்கின்றது. இனியும் நடந்து கொண்டே இருக்கும். உலக நாடுகள் அத்தனையும் கூடி நமது நலனை மனதில் கொண்டு சிங்கள அரசிற்கு ஒரு நெருக்கடியைக் கொடுப்பதற்கு காரணமான தலைவர் பிரபாகரனை வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம்.

தமிழர் மத்தியில் தமிழருக்கு உதவுவதாகச் சொல்லிக் கொண்டு 'தமிழ்த் தலைவர்கள்' என்ற பெயரில் தமக்கே உதவிக் கொண்டிருந்த காலத்தில் தமிழருக்காக கவலைப்பட்டவர் தந்தை செல்வா. 1948ம் ஆண்டு இலங்கைக்குச் சுதந்திரம் என்ற பெயரில் தமிழரின் சுதந்திரமே பறிக்கப்பட்ட போது தமிழ் தலைவர்களின் தீர்க்கதரிசனம் இன்மையால் வஞ்சிக்கப்பட்ட தமிழருக்காக சுயாட்சி வேண்டும் என்று குரல் கொடுத்தவர் தந்தை செல்வா. ஆனால் அவர் சென்ற சத்தியப் பாதை சாத்வீகப் பாதை அகிம்சைப் பாதை எதுவுமே பயனில்லாமற் போக - இனி "பொறுத்தது போதும் பொங்கி எழு" என்று எழுந்து இன்று தமிழலை தலை நிமிர்ந்து நிற்கும் நிலமையைத் தேடித்தந்த தலைவனை வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சியடைகின்றோம்.

அன்று மகாபாரத்தில் பாண்டவர்கள் யுத்தத்தை தாமத தேடிப் போகவில்லை. தமக்குச் சேரவேண்டிய இராச்சியத்தை நிலத்தை சாத்வீக முறையில் தான் கேட்டார்கள். ஆனால் வஞ்சக முறையில் அவர்களைக் காட்டுக்கு அனுப்பினார்கள் துரியோ னாதிகள். காட்டில் அஞ்ஞாத வாசத்தை முடித்துக் கொண்டு திரும்பிய பாண்டவர்களுக்கு பின்பும் அவர்களுக்குச் சேர வேண்டியதை கொடுக்க மறுத்தார்கள். ஐந்து கிராமங்கள் அல்லது ஐந்து வீடுகளையாவது கேட்ட பாண்டவர்க்கு ஐந்து வசி குத்தும் நிலமும் தரமுடியாது என்று துரியோதனன் மறுத்த நிலையில் தான் ஆயுதம் எடுத்தப் போராடி தம் பங்கை மீட்டனர். இன்று தமிழர் நிலையும் அதுதான். எமது அன்றைய தலைவர்களின் சாத்வீக வழிகள் பயனில்லாத நிலையில் இப்போது பிரபாகரன் நடாத்தும் யுத்தம் - பாண்டவர்கள் அன்று நடாத்திய தர்ம யுத்தம். இதில் எதிரிகளை தோற்கடித்து தமிழருக்கு தமது மண்ணை மீட்டுத் தருவார் என்பதற்கு சரித்திரமே சான்று. ஒரு கண்ணன் அல்ல ஆயிரமாயிரம் கண்ணன்கள் உதவி செய்ய பெறும் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நம் தலைவர் பிரபாகரனை வாழ்த்துவதில் பாராட்டுவதில் பெருமகிழ்ச்சியடைகின்றோம்.

பிரபாகரனின் தாகம் ஈழத் தமிழருக்கு ஒரு தாயகம் பெற்றுத் தருவதே. அவரது முயற்சி வெல்ல! அவர் புகழ் வாழ்க! அவர் பல்லாண்டு நீடுழி வாழ்க.

விசுவர் இராசலிங்கம்

வன்சுவர் - போட்லண்ட் இலங்கைத்
தமிழ்ச்சங்கத்தின்காக



தமிழீழ ஆவணக்காப்பகம்
Tamileelam Archive



ஐநூறு ஆண்டுகள் ஐயா நீ வாழ்க!

பல்லாண்டு பல்லாண்டு வாழ்க ... தம்பி
பலகேடி ஆண்டுகள் பார்போற்ற வாழ்க !
இவ்வாண்டு ஐம்பது கண்டாய் ... இன்னும்
பல்லாண்டு தமிழ்போல வாழ்க ... நீ வாழ்க!

தமிழுக்கு அடையாளம் கண்டாய் ... தம்பி
தரணிக்குத் தமிழனை அறிமுகம் செய்தாய்
தமிழனை நிமிர்ந்திட வைத்தாய் ... நாளை
தமிழுக்கு நிலாவிலும் ஓரிடம் காண்பாய்!

புதுமைகள் முளைத்திட வைத்தாய் ... நம்
மண்ணில் புரட்சிகள் பூத்திடச் செய்தாய்
போருக்கும் முடிவொன்று கண்டாய் ... நாளை
பாருக்கு ஈழத்தான் முடிவாகச் சொன்னாய்!

ஆவியைச் சிவிர்த்திடச் செய்தாய் ... தமிழ்
வீரத்தை ஈழத்தில் துளிர்ந்திட விதைத்தாய்
கோழைகள் நாமோட வைத்தாய் ... தம்பி
பாவிகள் எங்கள் மன்னித்துக் கொள்வாய்!

அலைகடல் கடந்திங்கு வந்தோம் ... நாம்
அமெரிக்க மண்ணிலும் தம்பிதா னென்றோம்
உலகத்தின் தமிழரை இணைத்தோம் ... நாம்
ஓரணியில் ஒன்றாக ஈழம்தா னென்போம்!

உயிரையே பணயமாய்க் கொண்டு ... நீ
உழைத்திட்டாய் உண்மையாய் நின்று
உரிமையைக் காப்பதெம் பங்கு ... என்று
ஊதுவாய் நாளையே வெற்றியில் சங்கு!

பேச்சிலே கொட்டுவார் வாதம் ... சிலர்
மூச்செல்லாம் தமிழென்று முழங்குவார் ஐலம்
திரையிலும் காட்டுவார் வீரம் .. தம்பி
தரணியில் தீர்த்தாயே எங்களின் தூகம்!

தமிழ்நாட்டில் செய்யாத புதுமை ... நீ
தரணியில் பொறித்திட்ட தமிழின் திறமை
தமிழுக்கு முடிசூடும் அருமை ... உன்
காலத்தில் வாழ்வது எமக்குமோர் பெருமை!

தமிழ்நாட்டில் செய்யாத புதுமை ... நீ
தரணியில் பொறித்திட்ட தமிழின் திறமை
தமிழுக்கு முடிசூடும் அருமை ... உன்
காலத்தில் வாழ்வது எமக்குமோர் பெருமை!

உலகமே வியந்திங்கு போற்ற ... முன்
மாதிரி நாடாக ஈழம்தே விளங்கும்
உயிர்தந்த தம்பிகள் மகிழ ... நாளை
பரிசாக எங்களின் ஈழம் கிடைக்கும்!

உலகத்தின் தமிழர்கள் சிரக்க ... எம்
உயிருக்கும் மேலான தமிழது செழிக்க
ஐம்பது ஆண்டுகள் அல்ல - இன்னும்
ஐநூறு ஆண்டுகள் ஐயாநீ வாழ்க!

சொல்லாத நாடேதும் இல்லை ... உன்
ஈழத்தின் பெருமைக்கு ஈடேதும் இல்லை
இல்லாத சாதனை பொறித்து ... இன்னும்
நாறாண்டு வாழ்ந்திட வாழ்த்துவோம் இன்று!

உலகத் தமிழன் சார்பாக...

பாஸ்கரன்
GHICAGO .IL



தமிழ் ஆய்வுக்காப்பகம்
Tamillelam Archive



கண்காணிப்புக்குழுத் தலைவர் புறகொவ்டி துவர்கள் தேசியத்தலைவரைச் சந்திக்கின்றார்.

ஓப்பாரும் மிக்காரும் இல்லாத தங்கத் தலைவனை வாழ்த்துவோமாக!



கனடா, ரொறன்ரோ மாநகரில் அண்மையில் மாபெரும் பொங்கு தமிழ் எழுச்சி விழா நடைபெற்றது.

இந்த பிரமாண்டமான வையவத்தில் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் படங்களைத் தாங்கிய வண்ணம் ஒரு இலட்சம் தமிழ் மக்கள் இராணி பூங்காத் திடலில் திரண்டிருந்தனர்.

முன்னாள் தென்னாபிரிக்க நாட்டின் சனாதிபதி நெல்சன் மண்டேலாவை வரவேற்க வந்த மக்கள் தொகையைவிட இந்தப் பொங்கு தமிழ் விழாவிற்குத் திரண்ட மக்கள் தொகை அதிகம் என காவல்துறை ஒப்புக் கொண்டுள்ளது.

ஜெர்மனி, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, கவீர்லாந்து, நோர்வே போன்ற நாடுகளில் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்ச்சிகளிலும் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

தமிழீழத்தின் தலைநகரங்களில் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்ச்சிகளில் கடல் அலைபென மக்கள் லெள்ளம் திரண்டு வந்து ஆர்ப்பரித்தது.

இவற்றின் மூலம் ஈழத் தமிழ் மக்களும் புலம் பெயர்ந்த தமிழ் மக்களும் தங்களுடைய ஓப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவன் பிரபாகரன் என்பதை ஏகோபித்தவகையில் தெளிவு படுத்திள்ளனர்.

எமது தலைவர் ஈழத் தமிழ் இனத்துக்கு கிடைத்த வரப்பிரசாதமாகத் திகழ்கிறார்.

முன்னொரு காலம் காக்கி உடுப்பை கண்டதும் அஞ்சி ஒடுங்கி பயப்பீதியுடன் வாழ்ந்த மக்களை, அந்நிபரட்சியின் விளைவாக கோழைகளாகவும் அடிமை மோகம் நிரம்பியவராகவும் வாழ்ந்து வந்ததன் பழம்பெருமை பேசிப் பொழுதை விண்டித்த மக்களை, ஒன்று திரட்டி, புத்தயிரட்டி தன்மனம் மிக்க, சுதந்திர வேட்கையுள்ள புரட்சிகரமான சிந்தனைக் கருத்துக் கொண்ட மக்களாக வளர்த்தெடுத்தார்.

எதிர்க்கொண்ட இன்னல்களை எல்லாம் மனோதித்தானும் துணிச்சலுடனும் எதிர்கொள்ளக் கடியவர்களாக எம் மக்களை உருவாக்கிய பெருமை எமது தங்கத் தலைவன் பிரபாகரன் அவர்களையே சேரும்.

இராணுவ பலத்தை பிரயோகித்தும் அடக்கு முறைகளைக் கட்டவிழ்த்து விட்டும், தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி இம்சிக்க ஆட்சியாளர்களை எதிர்த்து தியாக உணர்வும், இலட்சியப் புற்றும் மனறுதியும் செயற்திறனும் மிக்க இளம் போராளிகளை மாபெரும் இராணுவ அணியாக வளர்த்தெடுத்தார்.

இன்று அகில உலகமும் வியந்து பாராட்டும் ஒரு விடுதலைப் படைக்கு தலைமை தாங்கி அதை வழிநடத்தி வரும் எமது தலைவரை நாம் உளமரப் போற்றுகிறோம்.



தமிழீழ ஆவணக்காப்பகம்
Tamileelam Archive



கனடாப் போக்குதமிழ்

தலைகுனிந்து வாழ்ந்த தமிழ் மக்களை இன்று தலை நிமிர்ந்து வாழ வைத்தவர் எங்கள் தலைவர்.

விடுதலைப் போரில் பாரிய வெற்றிகளை சட்டி தமிழ் மக்களை வெகு சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.

வரலாற்றின் திருப்பு முனையில் வாழ்ந்து கொண்டிருக்கும் எமது மக்கள் வருங்காலத்தில் ஏனைய மக்களைப் போலவே சுதந்திரத்தோடும் பெருமையோடும் தலைநிமிர்ந்து வாழ வழிவகுத்து வருகிறார்.

இந்த வீரம் செறிந்த போராட்ட வரலாற்றில் தமது இன்னுயிர்களை நீத்த மாவீரர்களை நாம் நினைவு கூருவோமாக. இந்த விடுதலை வீரர்களின் ஈகத்தை நாம் போற்றுவோமாக.

தானைத் தளபதி தலைவர் பிரபாகரனின் சாதாரண மிக்க, வீரம் மிக்க, தலைமையை நாம் தலை தாழ்த்தி வணங்குவோமாக! வாழ்த்துவோமாக!

எஸ். நாகராசா

(முன்னாள் முதலவர், யாழ்ப்பாண மாநகரசபை)

NEWJERCY.



தமிழ் ஆவணக்காப்பகம்
Tamillelam Archive



பொன்விழாக் காணும் எங்கள் தலைவர்

கருவாகிக் கைப்பிடிக் கருப்பையில் உருவாகி
மரமாகி வேருன்றிக் குடையாகி நிழல் தந்து - பெரும்
பரமாகி எங்கும் பரந்தன் இந்தப்
பிரபாகரன் என்னும் சேய்

மகனே என அழைத்தோர் பெற்றோர் முகம் மலர
மகிழ்வுடனே “ஆட தம்பி!” என்றார் மற்றோர் சூழ்ந்திருந்தோர்
மனதில் கனவுடனே மாறினாய் ‘கரிகாலனாய்’
பதுக்கமாய் வேலிக்குள் சிறைகிடந்த பெண்களுக்கும்
மதிப்புடனே “அண்ணா” என்ற குரலுக்கும் பதில் கொடுத்தாய்
மதிவதனி உன்னைத்தன் மன்மதனாய் ஏற்றிவைத்துப்
பெத்த செல்லங்கள் சொத்தையிலே கொஞ்சினரோ
நித்தமும் உன்னைப் பூசிப்போர் பல்லோரும்
பக்தியுடன் “பாலமுருகா” என அழைப்பர்

மண்ணுக்குள் மனம் வைத்து மன்னனானாய்
மக்களுக்கு பலம் கொடுத்து தலைவனானாய்
உன்னையே நமக்களித்து என்னவானாய் — இந்த
அண்டமெல்லாம் வியக்கும் அதிவித்தகனானாய்
மானமுள்ள மறத்தமிழனுக்கு வாசமுள்ள மருக்கொழுந்தே
ஆனையின் பலம் கொண்டு ஆயுள் பல வாழி

வேதா, வித்தாக, வெற்றியின் மறுபிறப்பே
ஊதாரிகளை உதறி நம் உயிர் காக்கும் உத்தமனே
ஆதாரமே, உனக்கு இன்னும் பல்லாண்டு விழாக்கான — ஈசன்
பாதார விந்தயோகம் பணிவுடனே வேண்டுகின்றேன்

ஈசா
MIAMI.FL



தமிழீழ ஆவணக்காப்பகம்
TamilEelam Archive



இலங்கைக்கான முன்னாள் நோர்வேத் தூதரின் ஜோன் வெஸ்பேர்க் அவர்கள் தேசியத் தலைவர் அவர்களைச் சந்திக்கின்றார்.



தமிழீழ ஆவணக்காப்பகம்
TamilEelam Archive

நக்கீரன்
CANADA

தமிழீழம் உன் காலத்தில் மலர வேண்டும்! ஊழிகாலம் நீ நீடு வாழவேண்டும்!



தமிழுக்கு கதி கம்பனும் வள்ளுவரும் என்பது இலக்கிய மரபு. ஆனால் தமிழினத்துக்கு கதியார் என்றால் தேசியத் தலைவர் பிரபாகரன் என்பது இன்று உலகியல் வழக்காகி விட்டது.

தமிழினம் என்று சொல்லும்போது தமிழீழத்து தமிழ் மக்கள் மட்டுமல்ல தமிழ் கூறும் உலகம் வாழ அனைத்தத் தமிழ் மக்களும் அதில் அடங்குவார்.

விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கி நாடுகளின் தலை விதியை மாற்றி எழுதிய தலைவர்கள் வரலாற்று ஏடுகளில் இடம் பிடித்திருக்கிறார்கள். அவர்களின் வரிசையில் இன்று தலைவர் விளங்குகின்றார்.

ஒரு கெரில்லாத் தலைவர் என்ற முறையில் அவரோடு ஒப்பிடுவதற்கு இன்று உலகில் யாருமே இல்லை!

தலைவர் பிரபாகரனை ஒர் இதிகாச கதா நாயகனாகப் பார்ப்பவர்கள் இருக்கிறார்கள். முருகனுக்கு நிகரானவன் என்று போற்றுவவர்கள் இருக்கிறார்கள். அதே நேரம் தமிழ்ப் பகைவருக்கு அவர் சிம்ம சொப்பனமாக விளங்குகிறார்.

எது எப்படி இருப்பினும் இரண்டு கோடி மக்கள் வாழும் இலங்கையின் அரசியல் தலைவியின்



தமிழீழ ஆவணக்காப்பகம்
Tamileelam Archive

போக்கை மற்றொரு அரகியல் தலைவர்களையும் விட பிரபாகரனே நிர்ணயிக்கிறார். பிரபாகரனின் வருகைக்குப் பிறகு இலங்கை தீவின் அரகியல் தலைவிதி மாறிபுள்ளது.

ஒரு கைத்தயாக்கியோடும் இரண்டு கை விரல்களும் மட்டும் எண்ணக் கூடிய போராளிகளோடும் தொடக்கப்பட்ட புலிப்படை இன்று உலகின் மிகவும் கட்டுப்பாடான, உக்கிரமான, மூர்க்கத்தனமான கெரில்லாப் படையாக படைத்துறை ஆய்வாளர்களால் கருதப்படுகிறது.

தமிழ் மக்களுக்காக ஒரு தாயகத்தை உருவாக்கும் போராட்டத்தில் வி.புலிகள் கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ச்சியான ஆயுதப் போராட்டத்தை நடாத்தி வந்திருக்கிறார்கள்.

விடுதலைப்புலிகள் இன்று.

- கெரில்லா படையணியாய் மட்டும் அல்லாது ஒரு மரபுவழி இராணுவம் ஆகவும் உருமாற்ச்சி பெற்றுள்ளனர்.

- மரபுவழி தரைப்படையை மட்டும் அல்லாது ஒரு கடற்புலிப் படையையும் கொண்டுள்ளனர்.

- வடகிழக்கில் மூன்றில் இரண்டு பங்கு நிலப்பரப்பை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள்.

- காவல்துறை, நீதித்துறை, வருவாய்த்துறை, சுங்கம், வைப்பகங்கள் போன்ற ஆட்சிக் கட்டுமைப்புக்களைக் கொண்ட ஒரு நிழலரசை வடக்கில் உருவாக்கியுள்ளனர்.

- ஸ்ரீலங்காவின் தலைநகரான கொழும்புக்கு எவ்வளவு அரகியல் முக்கியத்துவம் இருக்கிறதோ அதேயளவு முக்கியத்துவம் தமிழீழ நிழலரசின் தலைநகரான கிளிநொச்சிக்கும் இருக்கிறது.

- ஸ்ரீலங்கா அரசோடு போர் நிறுத்தம் ஒன்றை செய்துகொண்டு அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட வி.புலிகள் சம உரிமை, சம அந்தஸ்து என்ற அடிப்படையிலேயே கலந்து கொண்டார்கள்.

மேற்கூறப்பட்ட விபரிகளின் சாதனைகள் உலகில் வேறொரு கெரில்லா இயக்கமும் சாதிக்காத, சாதிக்க முடியாத சாதனைகளாகும்.

கொழும்பில் இருந்து வெளிவரும் ஐலன்ட் பத்திரிகையில் எஸ். கோபன் விக்கிரம என்ற சிங்களவர் ஒரு நீண்ட கட்டுரை எழுதியிருந்தார். கட்டுரையின் தலைப்பு 'அமைதிப் பேச்சுவார்த்தை - தீவிரவாதமும் சமரசத்தின் மட்டமும்' (Peace Talks: Extremism and the level of compromise By S.Kohobanwickram (The Island - January 9,2002).

"நடந்து முடிந்த பேச்சுவார்த்தைகளின் போது ஒரு பொதுவான எதிர்மறைக் காரணி இருந்துள்ளது. அதுவே பேச்சுவார்த்தை தோல்வியுற்றதற்குக் காரணமாகும். அரசின் பக்கம் பலதரப்பட்ட மாறுபடும் காரணிகள் இருந்தன. ஆனால்

தமிழர் பக்கத்தில் எப்போதும் ஒரே சீரான காரணி மட்டும் காணப்பட்டது. அதுதான் பிரபாகரன். பிரபாகரனோடு ரணில் விக்கிரமசிங்காவோ அல்லது இலட்சுமன் சுதிரகாமரோ அமைதிப்பற்றிப் பேசினால் அது அரசு பக்கத்தில் உள்ள மாறுபடும் காரணியில் மட்டும் மாற்றத்தை ஏற்படுத்தும். தமிழ் பக்கம் உள்ள பிரபாகரனைப் பொறுத்தளவில் சீரான காரணியில் மாற்றம் இல்லை. எனவே அந்த முயற்சி தோல்வியுறும்.

என்னைப் பொறுத்தளவில் ஸ்ரீலங்காவில் அமைதியை நிலைநாட்ட இரண்டு தெரிவுகள்தான் உண்டு.

- 1) பிரபாகரன் என்ற காரணியை சமன்பாட்டில் இருந்து கழித்து விடுவது.
- 2) தமிழினடையே ஒரு மிகவாத தலைமை தோன்றுவதை ஊக்கிவிட்பது.

முதலாவது தெரிவு மிகவும் சிலாக்கியமானது. ஆனால் கிளிநொச்சி, பூநகரி, வன்னி, ஆனையிறவு இவற்றில் அரகியல் மயப்படுத்தப்பட்ட திறமையற்ற ஸ்ரீலங்கா படையினர் சந்தித்த படுதோல்விகளின் பின்னணியில் அது போரையாக இருக்கும். இருந்தும் ஸ்ரீலங்கா இராணுவத்தின் ஊடுருவித் தாக்கும் அணி (Deep Penetrating Teams) இதில் வெற்றிபெற விரும்புகிறேன். இரண்டாவது தேர்வுதான் பெருமளவு நடைமுறைச் சாத்தியமுள்ள அணுகுமுறையாகும்".

அன்ன விசாரம் அதுவே விசாரம் என்பதுபோல சிங்களபௌத்த பேரின வாதிகளின் ஆசைகளும் கனவுகளும் தலைவர் பிரபாகரனை எட்டடிமும் ஒழித்துக் கட்டிவிட வேண்டும் என்பதுதான். அதனைப் பகிரங்கமாக பத்திரிகைகளில் ஒழிவோ மறைவோ கிஞ்சித்தும் இல்லாது எழுதுகிறார்கள்.

இது தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை தலைவர் பிரபாகரனது காலத்திலேயே வென்றெடுக்க வேண்டிய அவசியத்தையும் அவசரத்தையும் எமக்குக் காட்டி நிற்கின்றன.

ஓராயிரம் ஆண்டு ஒய்ந்து கிடந்த பின்னர் தலைவர் பிரபாகரனைப் போன்ற ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரு நாளைத் தலைவன், இராணுவ தந்திரி, அரகியல் சாணக்கியன் தமிழினத்தில் தோன்றியுள்ளான்.

முறநாணாற்று வீரத்தைப்பற்றி ஏடுகளில் எதுகை மோனையோடு எழுதியும் இலக்கிய மேடைகளில் உரத்த குரலில் முழங்கியும் வந்த காலம்போய் அந்த வீரத்துக்கு இலக்கணமாக தலைவர் பிரபாகரனும் அவரது புலிப்படையும் இன்று விளங்குகிறது.

தொட்குறை விட்குறையாக "கைவேல் களிற்றெடு போக்கி வலுவன் மெய்வேல் பற்றியா நகும்" என்றும் விழிப்பின் படாத நாட்கள் பயன்று வினே கழிந்த நாட்கள் எனவும் கருதிய வீரர்கள் வழி வழி வந்த புற நானூற்று வீரமே இன்று தலைவர் பிரபாகரன் உருவில் மீண்டும் மலர்ச்சி பெற்றுள்ளது.

இருதப் பூயிப் பந்தில் தமிழினத்துக்கு ஒரு தனிபுக மலர் வேண்டும் என்று யாசிக்கும் தமிழ்த் தேசியவாதிகள் அனைவரும் பிரபாகரன் இருக்கும்



திசை நோக்கியே தமிழீழத்தின் விடியலுக்கு கண்விழித்து இன்று காத்து இருக்கிறார்கள்.

குனிந்த குமிழினின் தலையை நிமிர்த்தினாய்!
சூனிய குமிழினின் முதுகெலும்பை நேராக்கினாய்!
கும்பிட்ட கைகளில் குண்டுகளை கொடுத்தாய்!
பறைத் குமிழினை புலித் குமிழனாக்கினாய்!

தமிழீழத்துக்கான தலைவர் பிரபாகரனது ஈடுபாடு மிக ஆழமானது. இது ஒன்றே அவரையும் ஏனையோரையும் வேறுபடுத்திக் காட்டுகிறது. இந்த ஈடுபாட்டை 'Island of Blood' என்ற நூலை எழுதிய அனிதா பிரதாப் (Anita Pratap) தனக்கே உரிந்தான நடையில் சொல்லியிருக்கிறார்.

"The other aspect about Prabhakaran that made a deep impression on me was his unwavering commitment to cause of Eelam- deep-rooted, non-negotiable. I have interviewed him many times. Over the years, there have been many changes in the man - he is older, heavier and no longer sports a moustache. But there has no change, no softening, no dilution in his commitment to his cause."

"அடுத்து பிரபாகரன்பற்றி எனக்கு ஏற்பட்ட ஆழமான கருத்துப்பதிவு என்னவென்றால் அது தமிழீழ இலட்சியத்துக்கான அவரது தடுமாற்றம் இல்லாத ஈடுபாடு. அந்த ஈடுபாடு ஆழமானது. பேரத்துக்கு அப்பாற்பட்டது. நாள் அவரைப் பலமுறை நேர்காணல் கண்டிருக்கிறேன். காலப் போக்கில் அவரிடம் பல மாற்றங்கள் ஏற்பட்டன. அவருக்கு வயது போய்விட்டது. சற்று பருத்துவிட்டார். மீசையை எடுத்துவிட்டார். ஆனால் அவரது இலட்சியத்துக்கான ஈடுபாட்டைப் பொறுத்தளவில் எந்த மாற்றமோ, மெத்தனப் போக்கோ அல்லது நீர்ப்புத்தன்மையோ இல்லை.

தலைவர் பிரபாகரன் புலியைத் தனது அமைப்பின் இலச்சினையாக ஏன் தேர்ந்தெடுத்தார் மூவேந்தர்களில் ஒருவரான சோழர்களின் புலிக்கொடி பதினொராம் நூற்றாண்டில் ஈழம் உட்பட சாவகம், புட்பகம், கடாரம் என கிழக்காசியா முழுதும் பட்டொளி வீசிப் பறந்தது. வங்கக்கடலிலும் இந்துமா பெருங்கடலிலும் புலிக்கொடி தாங்கிய கப்பல்கள் உலா வந்தன. அந்தப் பொற்காலம் திரும்பி வரவேண்டும் புலிக்கொடி அங்கெல்லாம் பறக்க வேண்டும். என்ற அவாவில் புலிக்கொடி புலிகளின் கொடியாயிற்று. இது பற்றி அனிதா பிரதாப் பின்வருமாறு எழுதியிருக்கிறார்.

"The more wounded Prabhakaran is, the more ferocious he becomes - it's not for nothing he chose the tiger as his emblem. His stealth, timing, cunning, ambushes- all are inspired by the tiger. And like the tiger, his courage is raw and proud. Some time back, I had asked him what he had learned over two decades as a guerrilla fighter. He answered, "He who dares, wins." That was

the headline given to the interview when it was published in Time five months later."

"தாக்கப்பட்டால் பிரபாகரன் மேலும் வெஞ்சினம் பூண்டு விடுகிறார். புலி இலச்சினையை கும்மா அவர் தேர்ந்தெடுக்கவில்லை பிரபாகரனது கரவு, பாப்தல், சூழ்ச்சி, தந்திரம், வழிமுற்த்துத் தாக்குதல் இவை எல்லாம் புலியினால் தூண்டப்பட்ட உணர்வுகளாகும். புலியை போல அவரது வீரம் பச்சையானது பெருமையுடைத்ததும் ஆகும். சிறிது காலத்துக்கு முந்தி நான் அவரிடம் ஒரு கேள்வி கேட்டேன். "கடந்த இரண்டு சகாப்தகாலமாக ஒரு கெடில்லா வீரனாக இருந்து வருகிறீர்கள். இந்தக் கால இடைவெளிக்குள் நீங்கள் கற்றுக்கொண்ட பாடம் என்ன?" அவர் அளித்த பதில் "எவன் துணிகிறானோ, அவன் வெல்லுகிறான். ("He who dares, wins") என்பதுதான். ஆறாமைதம் கழித்து சஞ்சிகையில் எனது நேர் காணல் பிரசுரிக்கப்பட்ட போது அதற்குக் "TIME" கொடுத்த தலைப்பும் அதுதான்".

இன்று சிங்களப் போரினவாதிகள் றீலங்காவின் ஒற்றையாட்சி யாப்புக்கும் பௌத்த மேலாண்மைக்கும் தலைவர் பிரபாகரன் மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறார் என உளமார நம்புகிறார்கள்.

இனச் சிக்கலை அவிழ்ப்பதற்கு ஒரே வழி தலைவர் பிரபாகரனை ஒழித்துக் கட்டுவதுதான் என வெளிப்படையாக எழுதியும் பேசியும் வருகிறார்கள். அவர்களுக்குள்ள வியப்பெல்லாம் "சிங்களவர்கள் தாக்கிய போதெல்லாம் திருப்பித் தாக்காமல் மட்டுமல்ல திரும்பிப் பார்க்காமல் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு யாழ்ப்பாணம் மட்டக்களப்பு என்று தலைதெறிக்க ஓடிய தமிழர்கள் மத்தியில் எப்படி ஒரு பிரபாகரன் தோன்றினான்? அன்னது புலிப்படைக்கு ஒரு அரசின் மரபு இராணுவம் ஏன் புறமுதுகு கொடுத்து ஓடியது? என்ற மலைப்பும் திகைப்பும் தான்.





காலஞ்சென்ற முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரனை தேசியத் தலைவர் அவர்கள் சந்திக்கின்றார்.



தமிழீழ ஆவணக்காப்பகம்
TamilEelam Archive



வாருங்கள் வாழ்த்துவோம்!

கார்முகில் வானில் பூ மழை தூவும்
கார்த்திகைத் திங்கள் சர்பத்து அழில்
வங்கக் கடலை எங்கும் பொங்கிடும்
வாடைக் குளிரில் தேகம் சிலிர்த்திடும் வல்வையூரில்

வேங்கையின் கண்ணும் வீரத்தின் இருப்பிடமும்
ஒருங்குற அமைந்த ஓர் குழந்தை உதித்தான்
ஆங்கிலமும் டச்சும் ஆரியன் வருகையும்
அடிமை கொண்ட தமிழ்த்தாய்க்கு அதுவே மகிழ்ச்சி

ஆண்டு ஐம்பது அகவை பெற்றவன்
அசமதில் தமிழ் மண் அணைத்துச் சிலிர்த்தது
துணைவியும் சுற்றமும் தூயமும் மக்களும்
குறைவிலா குடும்ப வாழ்வும் பொருந்திடப் பெற்றவன்



தமிழ் ஆவணக்காப்பகம்
Tamillelam Archive

வேலுப்பிள்ளையின் வேல் பெற்ற வீரனின்
 குரசங்காரம் ஓயவில்லைத் தமிழ் மண்ணில்
 மாய அரக்கர்கள் தமிழ்த்தாயை மிதிக்கையில்
 போரை நடத்திட பல யாகம் புரிந்தவன்

தலையணையில் தூங்கினால் தாழாத தூக்கம் என எண்ணி
 தன் தரையில் தலை வைத்துப் படுத்துறங்கும் தனயனவன்
 கர்ப்பத்தில் இருந்த போது சொர்க்கத்தில் நிட்சயித்தே
 அடிமை விலங்கறக்க அவதரித்த வேந்தனின்

தடையெனப் பொருளுக்கு வந்த போது தன் படைக்கு
 ஒரு வேளை உணவுத் தடை வைத்த உத்தமன்
 தாய்மையற்ற தாய்மார்க்கு அதைக் கொடு என்றான்
 சிந்தை மிகு செயல் திட்டம் பல வகுத்த சீராளன்

அடிமை என்ற பதம் அவன் அகராதியில் இல்லை
 பணம் கூட சட்டைப்பைதனிலே அவன் வைப்பதில்லை
 அடிமை வாழ்விற்கு விடிவு தேட அனைத்தையும் துறந்தவன்
 ஆண்டவன் தமிழ்த் தாய்க்கு அருளிய அன்பு மகன்

பிரபாகரன் என்ற நாமம் உரைத்திட
 ஒளி பிரவாகம் எடுத்திடும் தமிழ் ஈழம்
 சோலைக் கிளி கூட செந்தமிழ் பாடும் இங்கு
 வாலைய ஆட்டிய சிங்களம் கூட வந்து வணங்கும்

போரை நடத்திய மாய அரக்கரை ஓட விரட்டிய வீரன்
 உலகில் தமிழ் காக்க ஒரு நாடு நமக்கென்று
 உரைக்கின்ற உத்தமன் ஓயாத செயல் வீரன்
 உதித்திட்ட எம் மண் உவகையால் பொங்குதையா

அகவை ஐம்பது அடைந்த புத்திரனே
 அன்னைத் தமிழால் வாழ்த்துகிறோம் அன்பர்யாம்
 ஆண்டவன் உமக்கு ஆசியும் அருளும்
 ஆயுட் பலமும் அளித்திட வேண்டி அகமது மகிழ்வோம்.

மருதன்



தமிழ் ஆவணக்காப்பகம்
 Tamilelam Archive

“

தமிழீழத் தேசியத் தலைவர்மேதகு வே. பிரபாகரன் அவர்களின் ஐம்பதாவது அகவை நிறைவின் போது, அவரை வாழ்த்து வதில் பெருமையும் பேருவகையும் அடைகின்றேன்.

”

உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கெல்லாம் வழிகாட்டியாக, கலங்கரை விளக்காக, விடிவெள்ளியாகத் திகழும் ஒப்பற்ற தலைவரின் புகழ் பேசாத நாவென்ன நாவோ? ஈராயிரம் ஆண்டுகளாகத் தமிழ் அன்னை தலம் இருந்து பெற்று வாராது வந்த மாமணிதான் தலைவர் பிரபாகரன் அவர்கள். தமிழ் உணர்வு, நாட்டுப்பற்று, தியாகம், மக்கள் நலன், துணிவு, விடாமுயற்சி, நேர்மை, வீரம், நுண்மாண் நுழை புலம், அன்பு, மற்றும் திருவள்ளுவர் கூறும் இன்னபிற அறப்பண்புகள் அனைத்தும் ஒருங்கே அமையப் பெற்றவர் அவர். தமிழீழ விடுதலைக்காகத் தன்னை முழுவதும் அர்ப்படுத்தி தலைவர் பிரபாகரன் அவர்கள், தமிழீழத்திற்கு மட்டும் அல்லாமல், தமிழ் கூறும் நல் உலகுக்கே ஓர் தனிப்பெரும் தலைவராக விளங்குகின்றார் என்பது சாலவும் பொருந்தும்.

சிங்களப் பேரினவாதம் தமிழர்களை அடியோடு நசுக்கி ஒழிக்க முனைந்தபோது சீறும் வேங்கையென வீறுகொண்டு எழுந்து பகைவரை அடக்கி ஒடுக்கியவர் நம் தலைவர். சிங்கள பேரினவாதிகளோடு சேர்ந்துகொண்டு அபல் அரசில் உள்ள தமிழ்ப் பகைவர்கள், ஈழத்தமிழர்களின் நியாயமான உரிமைகளை அழிக்க முற்பட்டபோது, தணிவுடன் அந்தச் சதியை முறியடித்தார். இப்பொழுது மீண்டும் இந்த நச்சு அரசும் சிங்களக் கொல்லைப்பரம் வழியாக நுழைந்து ஈழத்தமிழர்களுக்குத் தொல்லையும் இன்னலும் விளைவிக்கத் துடிக்கின்றது. தலைவர் பிரபாகரனின் புலிப்படை மீண்டும் வெற்றிக்கொடி நாட்டும், 'எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே!' என்ற பாவேந்தரின் வாக்கு மெய்பிக்கப்படும் என்பது உறுதி.

'தமிழர்கள் இல்லாத நாடு இல்லை' தமிழர்களுக்குக்கென்று ஒரு நாடு இல்லை' என்ற ஆதங்கம் உலகத் தமிழர்களிடையே இருந்து வருவது அனைவரும் அறிந்ததே. இக்குறையை மாபெரும் வீரன் மேதகு வேப்பிரபாகரன் அவர்கள் நிறைவேற்றி வைப்பார், விரைவில் தமிழீழம் தனி நாடாக மலரும் என்பது திண்ணம். இந்த மாபெரும் வேள்விக்கு உலகத்தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு அனைத்து உதவிகளையும் நல்குவது நம் அனைவரின் தலையாய கடமை.

தமிழர்கள் இழந்த பெருமையை நிலை நிறுத்துவதில் தலைவரின் முதல் ஐம்பது ஆண்டுகள் பயன்பட்டன. உலகத் தமிழ் இனத்தின் எதிர்கால வரலாறு எவ்வளவு சிறப்பாக விளங்கப்போகின்றது என்பதற்கு அடித்தளம் அமைப்பதாக அவரது அடுத்த ஐம்பது ஆண்டுகால உழைப்பு முன்நிற்கும் என்று திடமாக நம்பலாம்.

ஐம்பது அகவை எய்தியுள்ள நம் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் பலவிதமான நலங்களுடன் பல்லாண்டு, பல்லாண்டு வாழ்ந்து தமிழீழத்திற்கும் உலகளாவிய தமிழ் இனத்திற்கும் தமது அரும் பெரும் பணிகளைத் தொடர்ந்து ஆற்றவேண்டும் என்ற எனது சார்பிலும், கரோலினா மாநிலம் வாழ் உலகத் தமிழர்கள் சார்பிலும் உள்ளாற வாழ்த்துகின்றேன்.

ஆண்டடன்,
தணி குமார் சேரன்
அமெரிக்கா

Dr. Thani Kumar Chera is a former president of the Federation of Tamil Sangams of North America (FeTNA). He founded World Tamil Organization (WTO) and served as its first president. He also founded Tamil Sangam of Carolina and served as its president.



தமிழீழ ஆவணக்காப்பகம்
Tamillelam Archive



வன்னியில் நடைபெற்ற சர்வதேச ஊடகவியாணி மகாநாட்டில் தேசியத் தலைவர் அவர்கள் பங்குபற்றுகின்றார்.





தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைகள்

- நிலத்தில் புதைபுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், கவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சியங்களாகவே எமக்குக் காட்சி தருகின்றன.
- நாம் யாரையும் ஏமாற்றவும் இல்லை, தரோகம் இழைக்கவும் இல்லை. ஆனால் எம்மை யாரும் ஏமாற்றினால் அல்லது தரோகம் இழைத்தால் நாம் பதிலடி கொடுக்கத் தயங்கமாட்டோம்.
- விடுதலைப் புலிகளின் மகளிர் படையணி, எமது இயக்கத்தின் மடியில் பிறந்த அக்கினிக் குழந்தை..
- சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரத்தைப் படைக்க முடியும்.
- மற்றவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காகத் தன்னை இல்லாதொழிக்கத் துணிவது தெய்வீகத் துறவுறும், அந்தத் தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்.
- விடுதலைப் போராட்டம் என்பது இரத்தம் சிந்தும் ஒரு ரணகளம்.



தமிழீழ ஆவணக்காப்பகம்
Tamil Eelam Archive

- பயிற்சி - தந்திரம் - துணிவு இந்த முன்றும் ஒரு பறையணிக்கு அறையப் பெறுறாயின் வெற்றி நிச்சயம்.
- சுதந்திரம் இல்லாமல் மனித வாழ்வில் அர்த்தறே இல்லை.
- நாம் துணிந்து போராடுவோம், சத்தியம் ஂகக்குச் சாட்சியாக நிற்கின்றது, வரலாறு ஂகக்கு வழிகாட்டியாக நிற்கின்றது.
- ஒருக்கப்பட்ட மக்களின் போராட்டங்களாகவே மனிதகுல வரலாறு நகர்கின்றது.
- கேணல் கிட்டு ஒரு தனிமனித சரித்திரம், ஓய்வில்லாத புயலாக வீசும் ஂமது விடுதலை வரலாற்றில் ஒரு காலத்தின் பதிவு.
- இலட்சியத்தால் ஓன்று பட்டு ஂழுச்சி கொண்ட மக்களை ஂந்த ஒரு சக்தியாலும் ஓடுக்கிவிட முடியாது.
- காலங்காலமாக ஂமது மக்கள் அனுபவித்த அவலங்கள், சாவும் அழிவுமாக அவர்கள் சந்தித்த அளர்த்தங்கள், இலையெல்லாம் பெளத்த தேசத்தின் காருண்யத்தைத் தொட்டதாகத் தெரியவில்லை.
- மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு, அவர்களது கஸ்டங்களைப் போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை.
- விழிப்புத்தான் விடுதலைக்கு முதல் படி.
- விடுதலைப் போராட்டம் ஂன்பது இரத்தம் சிந்தும் புரட்சிகர அரசியற்ப் பானை.
- இன்றைய காலத்தின் தேவைக்கேற்ப - வரலாற்று ஓட்டத்திற்கு அறைய கலை இலக்கிய கர்த்தாக்கள் புதுமையான, புரட்சிகரமான படைப்புக்களை உருவாக்க வேண்டும்.
- ஂமது மொழியும், கலையும், பண்பாடும் ஂமது நீண்ட வரலாற்றின் விழுதுகளாக ஂமது மண்ணில் ஆழமாக வேருன்றி நிற்பவை. ஂமது தேசிய வாழ்விற்கு ஆதாரமாய் நிற்பவை.
- ஂமது போராட்டத்தின் வலிமை ஂமது போராளிகளின் நெஞ்சுரத்திலிருந்தே பிறக்கின்றது.
- மனித ஆன்மாவின் ஆழமான அபிலாசையாகவே மனிதனிடம் சுதந்திர தாகம் பிறக்கின்றது.
- சிங்களப் பேரினவாதமானது தமிழினத்தின் தேசிய ஆன்மாவில் விழுத்திய ஆழமான வடுக்கள் ஒருபோதும் மாறப்போதில்லை.
- ஆயுதங்கள் மட்டும் முக்கியமல்ல, தந்திரங்களும் உபாயங்களும் முக்கியம்.
- மலைபோல மக்கள் சக்தி ஂகக்கு பின்னால் இருக்கும் வரை, ஂந்தப் புதிய சவாலையும் நாம் சந்திக்கத் தயார்.
- அறிவியல் ரீதியாகவும், விஞ்ஞான ரீதியாகவும், ஂனது இனமும், ஂனது மக்களும் வளர வேண்டும்மென்று நான் அதிகம் விரும்பினேன்.

“
சமாதானத்தை
நான் ஆத்ம பூர்வமாக
விரும்புகிறேன்.
ஂமது மக்கள்
நியமதியாக, சமாதானமாக,
சுதந்திரமாக, கௌரவமாக
வாழவேண்டும் ஂன்பதே
ஂமது ஆன்மீக
இலட்சியம்.
”



“
 நான் பெரிது
 நீ பெரிது என்று
 வாழாமல் நாடு
 பெரிதென்று
 வாழுகள். நாடு
 நமக்குப் பெரிதானால்
 நாம் எல்லோரும்
 அதற்குச் சிறியவர்களே,
 எமது நிலையற்ற
 வாழ்விலும் பார்க்க
 நாட்டின் வாழ்வே
 பெரியது.
 ”



- வரலாறு என்பது மனித விடுதலையை நோக்கி நகரும் ஒரு பெரியக்கம். மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை. அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்.
- எமது மக்கள் மீது அடக்குமுறை கட்டிவிடுத்து விடப்பட்டுள்ளது. அதனினும் மக்களை விடுவித்து எமது மக்களின் சுதந்திரத்தையும், பாதுகாப்பையும் நிலைநாட்டும் வரை, நாம் ஆயுதம் ஏந்திப் போராடுவதைக் கைவிடமாட்டோம்.
- இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி.
- பலம் வாய்ந்த ஒரு எதிரியைப் படிப்படியாகப் பலவீனப்படுத்தி, அவனது மனோஹுதியை உடைத் தெறிந்து, அவனது ஆயுத பலத்தை அழிப்பதற்குக் கெரில்லாப் போர்முறையே தலை சிறந்த யுத்த தந்திரோபாயமாகும்.
- உழைப்பவனே பொருளுலையைப் படைக்கின்றான். மனித வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றான்.
- நாம் தமிழீழப் பெண் சமூகத்தின் மத்தியில் ஒரு பெரிய புரட்சியை நிகழ்த்தியிருக்கின்றோம். தமிழர் வரலாற்றிலேயே நடைபெறாத புரட்சி ஒன்று தமிழீழத்தில் நடைபெற்றிருக்கின்றது.
- சான்றோரைப் போற்றுவதும், கற்றோரைக் கௌரவிப்பதும் தமிழர்களாகிய எமது மரபு, எமது சீரிய பண்பாடு.
- எமது சொந்தப் பலத்தில் நாம் வேறொரு நிலையாக நிற்பதால், மற்றவர்களின் அழுத்தங்களுக்குப் பணிந்து கொடாமல் தலை நிமிர்ந்து நிற்கமுடிகின்றது.
- அனைத்துத் தமிழ் மக்களும் ஒரே இனம் என்ற தேசாபிமான உணர்வுடன் போராட்டத்தில் பங்கு கொண்டால் எமது விடுதலை இலட்சியம் வெற்றி பெறுவது நிச்சயம்.
- மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு, சாதாரண மரண நிகழ்வு அல்ல, எனது தேச விடுதலையின் ஆன்மீக அறை கூவலாகவே மாவீரர்களது மரணம் திகழ்கின்றது.
- ஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன், ஆனால் உயிரிலும் உன்னதமானது எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கௌரவம்.
- கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்புக் கவசங்கள் - எமது போராட்டப் பாணியின் தடை நீக்கிகள் - எதிரியின் படைபலத்தை மணப் பலத்தால் உடைத்தெறியும் நெருப்பு மனிதர்கள்.
- எமது மக்கள் சுதந்திரமாகவும், கௌரவமாகவும், பாதுகாப்பாகவும் வாழவேண்டும். இந்த இலட்சியம் நிறைவேறவேண்டுமாயின் நாம் போராடியே ஆகவேண்டும்.
- நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுகள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரியது.
- இலங்கையின் வழக்கில் உள்ள அரசியல் அமைப்பு எப்போதுமே பெரும்பான்மையினரின் ஆதிக்கத்தையே சிறுபான்மையினர் மீது திணித்து வந்திருக்கிறது.

- எமது விடுதலைப் போராட்டத்தின் பளுவை அடுத்த பரம்பரை மீது சுமத்த நாம் விரும்பவில்லை. எமது கடின உழைப்பின் பயனை அவர்கள் அனுபவிக்க வேண்டும்.
- ஒரு விடுதலை வீரனின் சாவு, ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு, ஓர் உன்னத இலட்சியம் உயிர்பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை, அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை.
- சமாதானத்தை நான் ஆதம் பூர்வமாக விரும்புகிறேன். எமது மக்கள் நிம்மதியாக, சமாதானமாக, சுதந்திரமாக, கௌரவமாக வாழவேண்டும் என்பதே எமது ஆன்மீக இலட்சியம்.
- தமிழீழ மண்ணில் ஆயுதப்பரட்சி இயக்கத்திற்கு அத்திவாரமிட்டவர்கள் நாம். தமிழனின் வீர மரணச் சித்தரிக்கும் சின்னமாக உத்தித்த எமது இயக்கம், வீரவரலாறு படைக்கும் புரட்சிகர விடுதலைச் சக்தியாக விரிவடைந்து வளர்ந்திருக்கின்றது.
- ஒருக்கப்படும் மக்களே ஒருக்கு முறைக்கு எதிராகப் போராட வேண்டும், அநீதிக்கு ஆளாகி நிற்பவர்களே அநீதியை ஒழித்ததற்குக் கட்ட முன்வர வேண்டும்.
- எந்த ஒரு விடுதலை இயக்கமும் தனியாக நின்று, மக்களுக்குப் புறம்பாக நின்று, விடுதலையை வென்றெடுத்ததாக வரலாறு இல்லை. அது நடைமுறைச் சாத்தியமான காரியமுமல்ல.
- குட்டக் குட்டத் தலைகுனிந்து அடிமைகளாக, அவமானத்தடன் வாழ்ந்த தமிழரைத் தலை நிமிர்த்தி தன்மானத்துடன் வாழ வைத்த பெருமை எமது விடுதலை இயக்கத்தையே சாரும்.
- தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காகவும், கௌரவத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் தமது இன்னுரை அர்ப்பணித்துள்ள மாண்புமிகளான தியாகிகள், காலம் காலமாக எமது இதயக் கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்.
- எதிரியால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் எமது மண்ணை முதலில் மீட்டெடுப்பது இன்றைய வரலாற்றின் தேவை. இந்த வரலாற்று நிர்ப்பந்தத்தை நாம் அசட்டை செய்ய முடியாது.
- தங்களது உயிர்களையும், உடமைகளையும் பாதுகாக்கும் சக்திவாய்ந்த ஒரு தேசியப் படைபுடன் இணைந்து சுதந்திரத் தமிழீழத்தை நிறுவினாலொழிய, ஒரு போதும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கப் போவதில்லை.
- விடுதலைப் போராட்டத்தில் மக்கள் வெறும் பார்வையாளராக இராது, நேரடிப் பங்காளிகளாக மாறவேண்டும்.
- எதிரிகளை விடத் துரோகிகளே ஆபத்தானவர்கள்.
- இது கரும்புலிகள் சகாப்தம், இடியும் மின்னலுமாகப் புலிகள் போர்க் கோலம் பூண்டு விட்ட காலம்.
- போரும் - கல்விடும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
- உழைக்கும் மக்களின் உழைப்புச் சக்தியே ஒரு தேசத்தின் ஜீவாதார சக்தி.

“
எமது
விடுதலைப்
போராட்டத்தின்
பளுவை அடுத்த
பரம்பரை மீது சுமத்த
நாம் விரும்பவில்லை.
எமது கடின
உழைப்பின் பயனை
அவர்கள் அனுபவிக்க
வேண்டும்.
”



“
நாம்
ஒரு இலட்சிய
விதையை
விதைத்திருக்கிறோம்.
அதற்கு எமது
வீரர்களின்
இரத்தத்தால் நீர்
பாய்ச்சி
வளர்க்கின்றோம்.
இது வளர்ந்து
விருட்சமாகி எமது
மாவீரர்களின்
கணவை நனவாக்கும்.”

- நாங்கள் எமது இலட்சியத்திற்கு எம்மை ஒப்படைத்திருக்கின்றோம் என்பதன் அடையாளச் சின்னம்தான் சயனைட். இந்த சயனைட் எங்கள் கழுத்தில் தொங்கும்வரை உலகில் எந்தச் சக்திக்கும் நாங்கள் அஞ்சமாட்டோம்.
- தமிழீழ சுதந்திரப் போர் ஆசியாக் கண்டத்தில் முதன்மையான விடுதலைப் போராட்டமாக சர்வதேசப் புகழை அடைந்திருக்கின்றது.
- தமிழ் மக்களின் விடுதலைக்கான ஒரு தேசிய மக்கள் படையாக நாங்கள் எங்கள் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறோம்.
- அறப்போரிலும் சரி, ஆயுதப் போரிலும் சரி எமது விடுதலைப் போர் உலக சாதனைகளைப் படைத்து வருகின்றது. மனித சகையின் சிகரத்தை எட்டிநிற்கின்றது.
- ஒரு விடுதலைப் போராளியானவன் தனது சுயத்தின் வரம்புகளுக்கு அப்பால் மேலோங்கி தன்னை முழுமையாகப் போராட்டத்திற்கு அர்ப்பணிக்க வேண்டும்.
- போராட்டத்தின் யதார்த்த நிலையை, புறநிலை உண்மைகளை மக்களுக்கு எடுத்துக் கூறுவதுடன் மக்களிடையே தேசிய விழிப்புணர்வையும், விடுதலை உணர்வையும் ஊட்டி வளர்த்து மக்களின் கருத்துகளைக் கட்டி வளர்ப்பதில் மக்கள் தொடர்பு சாதனங்கள் அரிய சேவை ஆற்ற முடியும்.
- நான் எப்போதும் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே! செயலால் வளர்ந்த பின்புதான் நாம் பேசத் தொடங்க வேண்டும்.
- நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கிறோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தால் நீர் பாய்ச்சி வளர்க்கின்றோம். இது வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கணவை நனவாக்கும்.






போரை ஓய்வுக்கு கொண்டு வந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தேசியத்தலைவர் தங்கள் கையொப்பமிடுகின்றார்.



தமிழீழ ஆவணக்காப்பகம்
TamilEelam Archive


தேசியத் தலைவரின் 50வது அகவையின் சிறப்புமலர்



காலத்தின்
பதிவாகிய
தமிழீழத் தேசியத்
தலைவரின்
ஒளிப்படங்கள் சில...



தமிழீழ ஆவணக்காப்பகம்
TamilEelam Archive



தேசியத் தலைவரின் விடுவது அகலையின் சிறப்புமலர்

காலத்தின் பதிவாகிய
தமிழீழத் தேசியத் தலைவரின்
ஒளிப்படங்கள் சில...



தமிழீழ அகலையகாரசம்
TamilEelam Archive

தேசியத் துறவரின் 50வது அகவயின் சிறப்புமலர்



தமிழ் இலக்கிய அகாடமி
Tamillelam Archive

தலைவா நீ நீடுழி வாழ்க!

வல்வவை நகர்பெற்றெடுத்த
வானுயர்ந்த தலைவனே – பிரபாகரனே
இன்று உனக்கு ஐம்பது வயதா?
நம்ப முடியவில்லை! – இன்றும்
அதே புன்சிரிப்பு அதே கொள்கை
அதே இவட்சியம் அதே கொள்கை
தமிழனின் காவலனாய் வந்து உதித்த
சூரியத் தேவா நீ நீடுழி வாழ்க!

எத்தனை காலம் அடிமையாய் கிடந்தோம்
எத்தனை காலம் அடங்கி நடந்தோம்
அத்தனை அடக்கு முறையும்
அழிந்து ஒழிந்தது – 'தம்பி' உன் வரவால்
தானே
தலைவா நீ நீடுழி வாழ்க!

நம் தந்தை ஆண்ட தேசம்
நம் தாய் பிறந்த தேசம்
நாம் இழந்த தேசம் – தமிழீழம்
விடிவு பெறுவது – 'தம்பி' உன் வரவால் தானே
தலைவா நீ நீடுழி வாழ்க!

எத்தனை தலைவர் வந்தார்
அத்தனை மேடையிலும்
வாய் கிழியக் கதை அளந்தார் – அவர்
செயல் எதுவும் கண்டதில்லை

இங்கு எம் தலைவன் நீயே
நம் இருண்ட தேசம் ஒளிர்வுடன் திகழ
செயலில் காட்டினாய் வீரம் ஓச்சினாய்
தலைவா நீ நீடுழி வாழ்க!

உன் படைகட்டும் தீறமையினை
புதிய பாரப் போரினிலே கண்டோம்
பகைவர்கள் நடு நடுங்க – உன்
படை நடத்தும் தீறமையினை
வன்னிப் பெரு நிலப்பரப்பில் காண்கிறோம்
“வரலாறே எனது வழிகாட்டி”

சொன்னாய் செயல்படுத்துகின்றாய்
தலைவா நீ நீடுழி வாழ்க!

பெண் விடுதலை – 'தம்பி'
பேச்சிலே நிற்கவில்லை
எம் சமூகக் கட்டமைப்பின்
பிற்போக்குச் சிந்தனைகள்
தீயிலே பொசுங்கிட
புதுமைப் பெண்களை – எம் மண்ணிலே
நீ உருவாக்கிக் காட்டினாய்
தலைவா நீ நீடுழி வாழ்க!

எதிர்கால சந்ததியின் இருப்புக்காய்
எத்தனை இழப்புகள்
எத்தனை துயரங்கள்
இவைவெல்லாம் கண்டு நீ
துவண்டதில்லை – மாறாக
உறுதியே உன்னிடம் குடி கொண்டது

பதவிகள் சுக போகங்கள்
எத்தனை வந்து குவித்தன
உன் பாதத்தில் – அத்தனையும்
துச்சமென உதறி விட்டாய்
தமிழீத் தாயகமே என் முச்சென்றாய்
நீயல்லவோ தலைவன்
தலைவா நீ நீடுழி வாழ்க!

வாயினால் சொல்லிடவும் அடங்காதப்பா
வரிசையுடன் எழுதி வைக்க முடியாதப்பா
வானத்தை கோல் கொண்டு அளந்திடலாமோ
வேங்கை வேந்தன் புகழினை நாம்
கணக்கிடலாமோ?
இந்த நாளில் நாம் ஆணை எடுத்து
ஏற்றுவோம் தமிழீழக் கொடியினை
தலைவா நீ நீடுழி வாழ்க! வாழ்க!

திரு நெல்லிநாதன்
வட கலிபோர்ணியா.



திரு. வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாள் வாழ்த்து மடல்



இந்த ஆண்டோடு திரு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு 50 வயது நிறைவு பெறுகிறது. மனித வாழ்க்கையில் இது ஒரு மையப் புள்ளி, மைல் கல் சங்க காலம் தொட்டு இன்று வரை தொடர்ந்து வந்துகொண்டு இருக்கும் தமிழ் இனம் இதுவரை ஏறத்தாழ 80 சந்ததியரைக் கண்டுள்ளது. இந்த 2000 ஆண்டு இடைவெளியில் எத்தனையோ சோதனைகளையும் ஏற்ற தாழ்வுகளையும் சந்தித்து வந்து இருக்கிறது. தமிழ் இனம். குறிப்பாக சங்கப் போர் அரசர்கள், சோழப் போர் அரசர்கள் உலகளாய அளவில் பல நாடுகளோடு தொடர்பு கொண்டு தமிழ் இனத்தை மற்றவர்கள் ஆளாமல் வெற்றிகண்டார்கள். இவ்வகையான வரலாற்று முக்கியத்துவம் பெற்ற நிகழ்ச்சி இரு முறைதான் நடந்துள்ளன. அதைத் தொடர்ந்து மூன்றாவது சரித்திர நிகழ்வாக இன்று திரு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தமிழ் இனத்தின் முக்கிய அங்கமாக விளங்கும் தமிழ் ஈழ மக்களின் அவலம் துடைக்கும் களப் பணியைத் தன் தோளில் சுமந்து ஒரு சரித்திர மாற்றத்தை உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

தமிழ் இனம் பெரும்பாலும் தனது வரலாற்று மைந்தர்களை அவர்கள் வாழ்ந்து பணி புரிந்த காலங்களில் கண்டு கொண்டதில்லை. உதாரணம் - வள்ளுவர், வள்ளலார், வஉசி, பாரதி, ஆனால் ஈழத் தமிழ் மக்கள் அதற்கு ஒரு விதி விலக்கு. வரலாற்றை படைத்துக் கொண்டு இருக்கும் ஒரு சாதாரண சராசரி ஈழக் குடும்பத்தில் பிறந்த திரு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை ஈழ மக்கள் இனம் கண்டு கொண்டு விட்டார்கள். அந்த அன்பின் கரணங்கள் இதோ:

* பல நாடுகளில் உள்ள அரசியல், சட்ட விதிகள் காரணமாக தமிழ் இனம் வெளிப்படையாகக் காட்டிக் கொள்ள முடியாவிட்டாலும் இன்று ஒவ்வொரு தமிழனின் நெஞ்சிலும் நிறைந்து நிற்பவர் திரு வேலுப்பிள்ளை பிரபாகரன்.

* 1976-1985 கால கட்டத்தில் புடம் போடப்பட்ட தங்கம் திரு வேலுப்பிள்ளை பிரபாகரன். நிலத்தில், வானத்தில், கடலில் தமிழ்ப் படையை உருவாக்கிய, கண்ணியம் கடமை, கட்டுப்பாடு கொண்ட தலைவர் திரு வேலுப்பிள்ளை பிரபாகரன்.

* வீரம் செறிந்த போர்க்கள விவேகத்தையும், கண்டிப்பையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகக் கொண்ட புலிகளின் இயக்க தலைவர் திரு வேலுப்பிள்ளை பிரபாகரன்.

* எளிமை அடக்கம் பணிவு, தொண்டு, என்ற நற்பண்புகளின் வடிவம் திரு வேலுப்பிள்ளை பிரபாகரன். தமிழ் நாடுகண்டு அதில் முழுமையாக தமிழை அரசு மொழி ஆக்கியவர்.

* காசுக்கு விலை போகாத நெருப்பு திரு வேலுப்பிள்ளை பிரபாகரன்.

* மறத்திற்கும் அன்பே துணை என்ற வள்ளுவர் வழியில் புதிய புறநாற்று படைத்துக் கொண்டு இருக்கும் செயல் வீரர் திரு வேலுப்பிள்ளை பிரபாகரன்.

* பெண் விடுதலையை செய்து காட்டிய புரட்சியாளர் திரு வேலுப்பிள்ளை பிரபாகரன்.

தமிழும் தமிழினமும், தமிழீழத்தின் மறுமலர்ச்சி வழியாக உலக அரங்கில் மீண்டும் அரியணை ஏற திரு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்த்து துவங்கிய பணி செவ்வனே நிறைவேற எல்லா நலன்களையும் அவருக்கு வழங்குமாறு இறை அருளைச் சிந்தித்து வேண்டுகிறேன்.

நலம் பெருக எந்நாளும் எங்கள் வாழ்த்துக்கள்.
தமிழ் கூறும் பல்லாண்டு எங்கள் வாழ்த்துக்கள்.
இளவேனில் உன் வாசல் வந்தாடும்.
இளந்தென்றல் உன் வீது பண்பாடும்.

'தம்பியே' உமக்கு எமது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அழகப்பா ராம்மோகன்,
அமெரிக்கத் தமிழர் - சிகாகோ.



தமிழீழ ஆவணக்காப்பகம்
TamilEelam Archive

காலத்தால் அழியாத காவிய நாயகன்

காலத்தால் அழியாத
காவியமாகிவிட்ட
தமிழீழ வரலாற்றில் - ஏன்
ஈழத்தமிழர் வரலாற்றில்
தனக்கே உரிய பாணியில்
தனித்துவமான இடம்பிடித்த
இணையில்லா தலைவர் இவர்
தமிழன் என்ற பெயருக்கு
தனித்துவம் கொடுக்க வைத்த
தளராத துணிவுள்ள
திடமான மனம்கொண்ட
தன்நிகரில்லா தலைவர் இவர்
உலகத்தமிழர் என்ற
உன்னத வார்த்தையை
உள்ளத்தில் எண்ண வைத்து
சீரான உள்கொண்டு
சிற்பமாக செதுக்கிய
கோட்பாடுகளோடு
நீதிநெறி தழுவாமல்

மக்கள்
நிம்மதிப் பெருமூச்சுவிட
வானுயர்ந்த கற்பகதருவென்ன
வளமான செந்நெற்குவியலென்ன
கோல மயிலென்ன
கோயிற் புறாவென்ன
அல்லி மலரென்ன
அலகான தடாகமென்ன
வளமான ஈழமதை
தமிழர் வரலாற்றில்
தலைவன் என்ற சொல்லுக்கு
இலக்கண புருசராய்
முற்போக்கு சிந்தனையும்
நேரான வழிகாட்டுமிக்க
உன்னத தலைவர் இவர்
அரைநூற்றாண்டில் அடியெடுத்து வைக்கும்
அன்பான தலைவருக்கு
பலகோடி வாழ்த்துக்கள்
மனதார வாழ்த்துகிறோம்.



Bay area வாழ் மக்கள்சார்பாக.

Samy & Vimal

கவிபோர்ணியா,
அமெரிக்கா.



தமிழீழ ஆவணக்காப்பகம்
Tamil Eelam Archive




முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஷூப் காக்கிம் அவர்கள், தமிழீழத் தேசியத் தலைவரைச் சந்திக்கின்றார்.



தமிழீழ ஆவணக்காப்பகம்
TamilEelam Archive

தங்கத் தமிழ் மகன் புகழோடு வாழ்கவென்று வாழ்த்துகின்றோம்.



வெற்றி கொண்ட தலைவன்
போற்றிப் பாட
வற்றிப் போகாத் தமிழில்
பற்றோடு சொல் எடுத்து
நற்பண்பு கொண்டோரும்
விற்பன்னரும் புடை சூழ
ஏற்றத்தோடு வாழ்கவென
நற்கதி தேடி நிற்கும்
தமிழர் நாம்
வணங்கி வாழ்த்துகிறோம்
நீடுழி வாழ்கவென்று...

அன்றொரு நாள்... தமிழன்
அடிமையாய் அல்லற்பட்டு
அடியெடுத்து வைக்க முடியாமல்
அடிபட்டு அடங்கி
ஆண்டவனிடம் அண்டி
அழுது புலம்பி
எழுந்து நிற்க வரம் கேட்டானாம்
ஆண்டவனும் அல்லலறும்
தமிழற்கு ஆதரவு கொடுக்க
தரணியிலே அவதாரம் எடுத்தாராம்
அவன் தான்
தன்னகரில்லா எம் தலைவன் என்று
என் பாட்டி
கண் கலங்கி அன்று
சொன்ன கதை
இன்னமும் நெஞ்சினில் நிழலின்றது
அந்த அவதார புருஷனிற்கு
தசம் ஐந்து வயது
தமிழர் நாம்



தமிழ் ஆய்வு மையம்
Tamil Language Research Centre

வணங்கி வாழ்த்துகின்றோம்
நீடுழி வாழ்கவென்று...

அன்றொரு நாள்
மணலாற்றில் படை விலத்தல் வெற்றி
மன்றொரு நாள்
ஆனையிறவில் படை நகர்த்தல் வெற்றி
இன்றோ
அரசியலில் காய் நகர்த்தல் வெற்றி
என்றும்
தமிழர் நெஞ்சில் குடிகொண்ட வெற்றி
வெற்றியும் உறுதியும் வாழ்வென்று
வாழும் தலைவனிற்கு
தசம் ஐந்து வயது
வாழ்த்துகின்றோம் நீடுழி
வாழ்கவென்று...

களம் பல கண்டு தமிழன்
குலம் ஒன்று சேர்த்து
பலம் எதுவென்று சிங்
களத்திற்கு காட்டி
ஈழம் என்ற சொத்தில்
தமிழர் தலை நிமிர வைத்த
எழில் வேந்தனிற்கு
தசம் ஐந்து வயது
வாழ்த்துகின்றோம் நீடுழி
வாழ்கவென்று...

உறங்கிய தமிழன்
மறவர் படையாக்கி- எதிரியை
புற முதுகோட்டிச் செய்து
கறைபடியாத தலைவனிற்கு
தசம் ஐந்து வயதாம்
வாழ்த்துகின்றோம், நீடுழி
வாழ்கவென்று...

துடிக்கும் கண்களில்
பொறி பறக்கும் பார்வை
மிடுக்கு மீசையில்

எடுப்போடு தோற்றம்
தொடுத்த போரிடெல்லாம்
கொடி பறக்கும் வெற்றி
நொடிப்பொழுதில் தீட்டும்
பொடி பறக்கும் திட்டம்
பொடியன் என்று வந்த ஆயிக்கு
வெடியோடு பதில்
நாயகன் சிவிர்த்திட
விடியலை நோக்கி
நடை போடும் தலைவனிற்கு
தசம் ஐந்து வயது
வாழ்த்துகின்றோம் நீடுழி
வாழ்கவென்று...

எடு கொண்ட தமிழர்ற்கு
எடு வாளென்ற வீரம்
துடுக்கோடு வந்த எதிரியை தடுத்ததாண்ட புலமை
படி தாண்டிய துரோகியை
எடுத்தோடும் விதம்
அத்தனை திறமையையும் தன்னகத்தே கொண்டு
மிடுக்கோடு நிமிர்ந்து நிற்கும்
தலைவனிற்கு
தசம் ஐந்து வயதாம்
வாழ்த்துகின்றோம்
நீடுழி வாழ்கவென்று...

தமிழர் விடிவெள்ளிக்கு
தசம் ஐந்து வயது...
தரணி வாழ் தமிழர் நாம்
தலை நிமிர்ந்து
தங்கத் தமிழ் மகன்
புகழோடு வாழ்கவென்று
வாழ்த்துகின்றோம்.

நன்றி

சக்கரமன்றோ-கனிபோலியா
தமிழ் மக்கள் சார்பில்
கரன் துனநாயகம்



தமிழ் ஆவணக்காப்பகம்
Tamileelam Archive

ஐம்பதாம் வயதுனக்கு ஆகவில்லையே உன் மனத்துக்கு - வாயார வாழ்த்துகிறோம்



சக்தியும் சிவனும் சேர்ந்ததுபோல் - உன்
சக்தியில் தமிழர் ஒன்றுசேர்ந்தனரோ?
பக்தியில் பரம்பொருள் கண்டது போல் - உன்
வித்தையில் தமிழர் விடிவு காணுவமோ?

சுதந்திர முகமும் சுடர்விழி அழகும்
சுதந்திர வேள்வியில் சுகம் மறந்த வாழ்வும்
செந்தமிழ்க் காவலனே எங்களின் சேவலனே -
தமிழரெம்
முந்தைப் பிறவியின் முதன்மை வினைப்பயனே

வேல் கொண்ட வேலவனே
வேகம் கொண்ட ஈழவனே
சூழ் கொண்ட பகை விலக்கி
சூழத் தமிழைக் காத்தவனே

ஐம்பதாம் வயதுனக்கு
ஆகவில்லையே உன் மனத்துக்கு
வாயார வாழ்த்துகிறோம் - புகழ்ச்சி உன்னில்
வாய்க்காது இதுவும் என் மனதிற்கு



தமிழ் ஆய்வுக்காப்பகம் கிருபாராணி ஸ்டேயன்
Tamillelam Archive
NEW YORK



மலையக மக்கள் முன்னணித் தலைவர் பெ. சந்திரசேகரன் அவர்கள், தமிழீழத் தேசியத் தலைவரைச் சந்திக்கின்றார்.



தமிழீழ ஆவணக்காப்பகம்
Tamileelam Archive

பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க!



வேங்கையின் மைந்தன்
வேலுப்பிள்ளை பிரபாகரன் தனது
50வது வயதைப்பூர்த்தி செய்யும்
இந்நாள் ஓர் பொன் நாள்
ஆகும். வல்வை அம்மன்
திருவருளால் வேலுப்பிள்ளை
என்னும் பெருந்தகைக்கு
மகனாகப் பிறந்தார்; தலைவர்
மீன்மைதகு பிரபாகரன். அல்லல்
உற்று வாழும் தமிழ்மக்களுக்கு
விடிவு காலம் ஏற்படுவதற்காக
அயராது உழைத்து வரும்
பெருந்தகைக்கு எனது மனம்
உகந்த பிறந்த நாள்
வாழ்த்துக்கள்.

பல்லாண்டு பல்லாண்டு காலம்
வாழ்வென வாழ்த்துபவர்

ச.அ.செல்வேந்திரன்
குமின்ஸ் - நியூயோர்க் அமெரிக்கா
(கீழ்க்கரவை தமிழீழம்)



தமிழீழ ஆவணக்காப்பகம்
TamilEelam Archive



LTTE LEADER REJECTS PRESIDENT'S ALLEGATION: "WE ARE NOT MAKING PREPARATIONS FOR WAR"

Mr Vellupillai Pirapaharan, the leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) in his annual statement commemorating the Heroes' Day has vehemently rejected accusations made by President Chandrika Kumaratunga that his organisation was strengthening its military power and preparing for war. "I wish to deny categorically that there is any truth in these allegations. These false allegations are levelled against us to tarnish the credibility of our liberation organisation and to disrupt the peace process," he said.

The LTTE leader also firmly denied allegations that the recent proposals submitted by his organisation to establish an interim administrative council in the Northeast constitute the foundation for the creation of a separate state.

"Our proposals do not constitute a framework for a permanent final solution. Our draft proposals deal with an interim arrangement. It is true that our proposals for an interim administrative council calls for substantial self-governing authority without which massive programmes for the

HEROES' DAY MESSAGE - 2003



தமிழீழ ஆவணக்காப்பகம்
Tamileelam Archive

resettlement and rehabilitation of hundreds of thousands of displaced people and other major development projects could not be undertaken," Mr Pirapaharan explained. He further argued that some of the features of self governance have been misinterpreted as a project for a separate state.

Characterising the current power struggle in Colombo between the President and the Prime Minister as a typical repetitive historical confrontation between the two major Sinhala political parties, Mr Pirapaharan observed that this phenomenon erupts whenever one party in power attempts to seek a solution to the Tamil ethnic conflict. "This tragic political drama has been continuing for the last fifty years aggravating the plight of the Tamil people," he said.

The LTTE leader also warned that "if the Sinhala chauvinistic ruling elites continue to deny the rights of our people and oppose reconciliation and if the conditions of oppression continue we have no alternative other than to secede and form an independent state invoking the right to self-determination of our people."

Following are extracts from his statement:

There is no coherent structure in the form of a government in the Sinhala nation. The power of the state is torn between the heads of the two most powerful Sinhala political parties. The Presidency and the Parliament are in conflict with each other. Ranil Wickremasinghe's administration is severely weakened and paralysed following the President's takeover of the Ministries of Defence, Interior and Media. The power struggle between the two leaders has resulted in the de-stabilisation of the state and the peace process has come to a standstill. Frustrated by the confused situation the Government of Norway has suspended its facilitatory role. Because of this sudden development in the south, the conditions of peace are endangered. The peace talks as well as the peaceful resolution of the ethnic conflict are threatened. The Tamil speaking people and the international governments committed to peace are concerned and disappointed over this crisis.

President Kumaratunga has put forward two reasons for her intervention. One is that the national security and sovereignty of Sri Lanka are threatened as the LTTE has been strengthening its military struc-

ture and preparing for war. Secondly, the government of Ranil Wickremasinghe has provided too many concessions to the Tamil Tigers. I wish to deny categorically that there is any truth in these allegations. These false accusations are levelled against us to tarnish the credibility of our liberation organisation and to disrupt the peace process.

Our organisation, as well as our people do not want war. We want peace and we want to resolve our problems through peaceful means. We are deeply committed to the peace process. It is because of our sincere commitment to peace that we are firmly and rigidly observing ceasefire. It is our organisation that took the initiative of declaring the cessation of hostilities unilaterally and observing peace for the last two years tolerating the provocative actions of the state's armed forces.

There is absolutely no truth in President Kumaratunga's accusation that we are preparing for war by procuring weapons, recruiting on a large scale and strengthening our military machine. We are engaged in the task of maintaining peace but certainly not preparing for war. It is true that we have been recruiting on a small scale since we needed manpower for our administrative structures. The President has distorted and exaggerated this matter and is trying to create fear among the Sinhala people that we are preparing for war.

The ceasefire has not created conditions of peace and normalcy in the Tamil homeland. Oppressive conditions of alien military occupation prevail here. The Sri Lankan armed forces are refusing to fulfil the conditions and obligations of the Ceasefire Agreement. As the military occupation continues in large areas of civilian settlements under the cover of High Security Zones several thousands of people are subjected to enormous suffering, denied the right to return to their homes and villages. Furthermore, the Tamil civilians continue to suffer harassment and persecution by the occupation army. Though the war has been brought to an end the suffering of our people continues. Our people have not yet experienced total peace and conditions of normal life. Yet, there is total peace and normalcy in the Sinhala nation. There is also improvement in the economic life of the people. While the Sinhala nation enjoys the positive benefits of the ceasefire the tragic oppressive conditions of the Tamils continue. This is the current existential reality.

Our organisation has not rewarded with too many concessions during these two years of ceasefire as accused by President Kumaratunga. Instead, our organisation faced severe losses. During the ceasefire period, two of our merchant ships were attacked and destroyed by the navy in the international waters. Furthermore, several of our fishing trawlers were destroyed. As a consequence of these events we lost twenty-six of our Sea Tiger cadres including senior commanders. Though these provocative actions pushed us to the



தமிழீழ ஆவணக்காப்பகம்
Tamil Eelam Archive

brink of tolerance, we maintained calm and observed peace. Such behaviour clearly demonstrates our serious commitment to peace.

The peace talks between our liberation organisation and the government of Ranil Wickremesinghe, which started in Thailand during September last year, have failed to make any concrete progress. Resolutions and decisions taken during the six rounds of talks that lasted more than six months were not implemented. The sub-committees, which were formed, to deal with the issues of de-escalation and normalisation and for the resettlement and rehabilitation of displaced became defunct. Our efforts to negotiate with the government to resolve the monumental problems faced by our people became futile. Having ignored the more serious, critical existential issues of resettlement of the displaced, reconstruction of the war damaged infrastructure and the re-establishment of normalcy in the Tamil homeland under military occupation, the government representatives as well as the facilitators devoted their main attention to human values and norms and on guidelines and roadmaps towards a final solution. As a consequence the negotiating process moved in a different direction circumventing the problems and aspirations of our people. In the meantime, Ranil's administration was only interested in projecting the peace process as an ideal model to attract aid and loans from donor countries to build up the economy that collapsed as a consequence of war. At the same time, the government was also engaged in a plan to set-up an international safety net with the assistance of certain countries. This strategic ploy of Wickremesinghe's government allowed the space for the increased interest and intervention of several international governments in the peace initiative as well as in the negotiating process. Some countries have even stipulated parameters within which the Tamil national question has to be resolved. It is because of these international interventions that the peace negotiations became more complex. It was during these circumstances that a crucial meeting of donor countries took place in Washington in April this year marginalizing our organisation. As the main party in conflict enjoying equal status in the peace process, we were disappointed and saddened by such humiliation. It is because of these factors we decided to suspend our participation in the talks and to review the multiple dimensions of the entire peace process.

It is not feasible to find a permanent solution to the Tamil national conflict immediately within a short period. It may take quite a long time. But the existential problems faced by our people are very urgent and they cannot be postponed for longer period. Faced with the urgent humanitarian needs on one side and the issues of resettlement, rehabilitation and reconstruction on the other, the immense, complex problems faced by our people necessitates immediate solutions. Having examined these issues in depth, we realised the urgency of setting up an interim administrative authority in the Northeast. We are of the opinion that the proposed interim administrative authority should be an effective mechanism capable of restoring conditions of normalcy in the military occupied Tamil homeland and to undertake the huge tasks of resettlement, rehabilitation and development works efficiently and expeditiously. It is on this basis, we urged the government

to submit draft proposals for an interim administrative structure insisting that it should be vested with substantial authority. We also informed the government that we were prepared to resume negotiations if concrete set of proposals were presented to us. I also emphasised the importance of creating an interim administrative set-up with substantial authority when I met the Norwegian Foreign Minister Mr Peterson. I also explained to him the necessity of establishing such an administrative body to reconstruct our nation devastated by twenty years of war and to rebuild the shattered lives of our people.

In response to our request, the government submitted, one after the other, two sets of draft proposals. The interim council envisaged in these proposals were not invested with adequate authority as we suggested. At the same time the role of our organisation was also not clearly defined. The proposals envisaged a development orientated administrative structure with limited powers. Therefore, we rejected these proposals as unacceptable. Thereafter the government submitted a third set of proposals for our consideration. Though these proposals were unsatisfactory, we did not reject them.

We realised that the government was hesitant to put forward a concrete set of proposals as expected by our organisation that would satisfy the aspirations of our people. At the same time, we felt that a misconception might arise as if the LTTE was continuously rejecting all the new proposals put forward by the government. Therefore, we decided not to reject the latest draft proposal out right but to submit our counter proposals to create an interim administrative council with substantial authority. We were not in a hurry to formulate our draft proposal. Since it was the first time we were forwarding our proposals in a written form we wanted to formulate a concrete, practical and original framework though it was an interim set up and might involve time in formulation. We also wanted this framework to have a proper mechanism to find solutions to the complex existential problems of our people. Therefore, we formulated our draft proposals consulting different sectors of people at different levels on a wider scale. We also consulted wider sections of the people of Tamil Eelam, our legal and constitutional experts abroad and international scholars.

There is no need for me to elaborate in detail the draft proposals we submitted to the government for an Interim Self-Governing Authority. The draft has already been released through the media for everybody's scrutiny and analysis. Though our draft proposals have generated a lot of controversy and confusion, our effort towards a negotiated settlement was welcomed by several countries. Some countries welcomed our attempt, for the first time, to put forward our ideas in writing in a clear and comprehensive form. Ranil's administration did not reject our proposals but rather agreed to resume talks on that basis. But at the same time, the Sinhala racist forces are vehemently opposed to our draft proposals. Sinhala racist political parties and the media are raising critical voices. Critical reviews are coming from the Indian media



தமிழ்த் தலைவரின் விவர அகலவயிற் சிறப்புமலர்
Tamil Eelam Archive

world and from the Indian political analysts. In a statement released on behalf of the opposition parties, Mr Lakshman Kadirgamar presented a vehement critique of our proposals claiming that Sri Lanka's sovereignty was under serious threat as our draft, according to him, contains elements for a separate state. What surprised us was that within a few days after the release of the draft proposals President Kumaratunga took over three important Ministries that functioned under the government of Ranil Wickremesinghe. Whatever the reasons she attributes to her actions, it has now become a universal truth that she took this serious action as an immediate response to our draft proposals. As a consequence of her sudden intervention, Ranil's regime has become paralysed without power and the peace process severely endangered.

The allegations levelled against our draft proposals that they aim to create an independent Tamil state or that they contain stepping stones for separation are not true. Our proposals do not constitute a framework for a permanent, final solution. Our draft proposals deal with an interim arrangement. It is true that our proposals for an interim administrative council call for substantial self-governing authority without which massive programmes for the resettlement and rehabilitation of hundreds of thousands of displaced people and other major development projects could not be undertaken. At the same time regional administrative functions i.e. law and order, administration of justice, allocation of funds and distribution of lands also could not be effectively executed. In this context an important factor has to be taken into serious consideration. That is, large areas of the Northeast are already under our effective jurisdiction and efficiently administered by us. I wish to point out that this is the factual reality.


Today, harsh oppressive conditions prevail in the Northeast with the continuous military occupation of our lands and persecution of our people by the armed forces. As normalcy has not returned the suffering of the civilian masses continues. Our people face urgent humanitarian needs as well as serious existential problems. Therefore, we have presented this draft framework as a concrete structure to find just and reasonable solutions to these problems. Our draft framework has progressive, constructive and original elements. This proposed administrative structure

invested with self-governing authority so that the majority Tamils as well as the Muslims and Sinhalese living in Tamil Eelam could promote and enhance their political, social, economic and cultural life. But we regret to note that some forces are attempting to disrupt the peace process by distorting and exaggerating some features of self-governance found in our draft framework and interpreting them as a project for a separate state. We have presented our ideas for an interim administrative authority as a counter programme to the government's proposals and as a basis for negotiations. Our initiative undertaken with an honest and sincere commitment to the peace process has unleashed a political storm in the south. Sinhalese racist forces are up in arms against us. The power struggle that erupted between the heads of two major political parties of the Sinhala nation has shaken the very foundation of the state structure. Sinhala racism, which has been denying the rights of the Tamils, now stands exposed with its mask torn apart, revealing its true, ugly face to the world.

As a tragic drama without ending, the Tamil ethnic conflict continues forever. Whenever the party in power attempts to resolve the Tamil issue, the party in opposition opposes it and derails the effort. This mode of conflict continues even when the opposition becomes the ruling party and attempts reconciliation. This Sinhala political drama with its typical historical pattern has been staged regularly for the last fifty years. The directors of this bazaar drama are the two major Sinhala political parties. Though the main actors have been changing over time the theme of the story is the same. The current political crisis in Colombo is an open enactment of this absurd drama.

As a negative consequence of this chess game, in which the Tamils are used as pawns, several peace efforts have failed; several peace negotiations collapsed, several peace agreements torn apart and several peace pacts became defunct. As such, the Tamil conflict continues without resolution. The tragic life of our people continues.

We cannot allow the life and potential of our people to be systematically destroyed in the spider web of Sinhala chauvinism. Having renounced violence, we have been making every effort through non-violent means to promote peace and reconciliation. The international community is fully aware of this. But if the Sinhala chauvinistic ruling elites continue to deny the rights of our people and oppose reconciliation and if the conditions of oppression continue, we have no alternative other than to secede and form an independent state invoking the right to self-determination of our people. We urge the Sinhala political leadership not to create the objective conditions that would drive our people to seek this ultimate option. Mr Pirapaharan declared.



தமிழ்த் தலைவரின் வெகு அகலவயின் சிறப்புவலர்
Tamil Eelam Archive



தேசியத் தளவரின் 50வது அகவயின் சிறப்புமலர்

தமிழ் ஆவணக்காப்பகம்

Tamilelam Archive



தமிழ் ஆய்வுக்காப்பகம்
Tamillelam Archive